


மாண்றர் நாள்



விதையாக வீட்டின்தோறே... வீட்டின்து வணங்குகிறோம்
நாளை

முளையாக எழுவோம்... முகிழ்ப்போம்
முர்க்கம் கொள்வோம்.

தேசத்தின் தலைமகனே! எங்கள் தேசியக் கத்ரோவியே!!



இமையாக எழைக் காத்து
இருள்போக்கி ஒளியேற்றி
தாயாகி எம் துயர் துடைத்தவர்
எந்தத் தடைவந்த போதும்
தகர்த்திடும் நெஞ்சினன்
வணங்குகிறோம் தேசத்தின் தலைமகனை.



சொந்த மேகக் கண்ணோல்
நிலமுறிச் சிதம்பிக் கிடக்கிறது.
இப்போது மழையில்லையாயினும்
எப்போதும் உடைப்பெடுக்கலாம் என்பதான்
மப்பும் மந்தாரமுமான வானம்.
யயிர்த்துளையுடு புகும் குளிர்கற்று
குதல் தாவிஸ்லை எமக்கு
மாறாய் நெருப்பாய்த் தகிக்கிறது தேகம்.
பிள்ளைகளின் முகம் தெரியுமெனும்
நம்பிக்கையில்
மணிக்கதவும் தாள்திறக்கும் பொழுதுக்காக
கல்லறைகளுக்கு முன்னே காத்திருக்கிறோம்.
துயிலுயில்லப் பிரகாரமெங்கும்
திரண்டிருக்கிறது தெய்வங்களின் சுற்றம்.
பயிர்களைக் காணும் பேசுவுமென்று
விளைந்து கிடக்கும் விடுதலை வயலில்
விடைத்தவர் கூடியுள்ளோம்.

இரக்கியமும் நானுமல்ல.
இன்னும் சொல்வதானால்
இது அவர்களுக்கான நாள்ல
எங்களுக்கான நாள்.
துயிலுயில்ல வாசல் கடக்கும் ஒவ்வொரு
நடவடிக்கை
உள்ளே ஏதோ ஊதிப்பெருக்கிறதே
அதற்கான நாள்.
கல்லறைகளில் வெய்யில்
விழக்காணும்போது
ஒடிப்போய் கூரைவிரிக்கச் சொல்கிறதே
அதற்கான நாள்.
எந்தனை பிள்ளைகளை
எந்தனை எந்தனை விதமாய்க்
கொடுத்தோம்.
நம்புகளில் நஞ்சு ஊறியதாய்
மேனியெங்கும் கந்தகம் பூசியதாய்
கூட்டுயள்ளி வந்த சுதங்குவியலாய்
வகையாதிரிக்கு எந்தனை
வழியிற் கொடுத்தோம்.

திரும்பும்போதுதான் கேட்பார்கள்
இம்முறையும்.
பதிலற்றவாகப் பந்த மேற்றப்போவது
எத்தனை பாவம்
எத்தனை குற்றம்.
காட்சிக்கு வைக்கப்பட்டவையல்ல
இந்தக் கல்லறைகள்.
இவை சாட்சிக்கு வைக்கப்பட்டவை என்பதை
கணக்கில் எடுக்கவும்.
தாகம் கமந்தவரின் வாசலில் நின்று
சத்தியம் செய்யும்போது
உண்மையனிதாய் ஒளிரவேண்டும்.
அழகான கவிதைகளும் பாடல்களும்
அனல்ளுட்டும் பேசுக்களும் அல்ல
அவர்கள் வேண்டி நிற்பது.

தாகம் கமந்தவரின்

வாசலில் நீஞ்று

சத்தியம் செய்வோம்

கையில் பூவுடனும் கடருடனும்
நீண்டு கிடக்கிறது கிரியைக்கானவரிசை
பாடம் திறந்ததும் கண்திறப்பார்களே
குழியிருந்து வெளியே வருவார்களே
புன்னகைப்பார்களே
பின்னர் பேக்கார்களே
கொண்டு வந்திருக்களா என்று கேட்பார்களே.
சென்றவருடம் வந்து திரும்பியபோது
அடுத்தவருடம் வரும்போது
அதனுடன் வருவோமெந்தல்லவா
சொல்லித் திரும்பினோம்?
இப்போது என்ன சொல்லப்போகிறோம்?
இந்த வருடமும் வரிசைகட்டி விளக்கேற்றி
வாச மஸ்தாவி
அந்தப் பாடலையும் பாடுவதற்கான
சம்பிரதாயக் கிரியைகளுக்காவல இந்தக் கிழு?
குற்றமிழுத்தவர்களாகக் குறுகி
வெற்றுக் கைகளுடன் போவது எந்தனை
வெட்கம்?
கட்டார்நித் திரும்பும்போதுதான்
அவர்கள் வர்யதிறப்பார்கள்
கட்டாடிக்கப் போகிறது அந்தச் சடுகேள்வி.
எங்கே தமிழ்மும்?
என்னாச்ச தமிழ்மும்?
எதிரொலிக்கப் போகும் அசரிரிக்கு
எங்களிடம் என்ன பதில் உண்டு?
மாவீரர் நாள்
சம்பிரதாயங்களுக்குள் இறுகிய
டாக்குநாள்லல்.
திருவன்னாமலைச் சோதிப்பெருநாள்லல்
இந்தனை பேரையுமா இழந்தோமென்று

மௌனந்தில் உறைந்துகிடக்கிறது
பின்னள்களின் தொட்டில் பரப்பு.
நேரம் நொடிகளாய்க் கருய
கற்றம் விளக்கேற்றத் தொடங்கிறது.
மகனே!
மகனே!
குழலில் வழிகிறது பிரிவின் கணதி.
குறுவறை தாங்கிய உறவுல்லவா?
அது பின்னளையின் திருமுகம் தேடுகிறது.
மம்மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிகுடும் தமிழ்மீது உறுதிடுடு
நெஞ்சுருக்கி உள்ளே நெருப்பேற்றி
விடுகின்ற
அந்தப் பாடலும் தொடங்கிறது.
இவித்தான் கல்லறைக் கதவுகள் திருக்கும்.
இவித்தான் விழிமஸ்ததி
வெளியேவருவார்கள்.
அம்மா!... அப்பா!... எனத் தொடங்கி
தோழரே!... தோழியரே!... என நீண்டு
வழக்கத்திலுள்ள அத்தனை உறவும் சொல்லி
அசரிரிபோல் அழைப்பது கேட்கும்.
விழிமுடி விதிர்விதிர்த்து நிறபவர் முன்னே
அவர்கள் வருவார்கள்
வந்து தொடுவார்கள்
கட்டி அணைப்பார்கள்
பழையன் இரைமிடத்துக் கிரிப்பார்கள்.
எங்கே தமிழ்மும்?
என்னாச்ச தமிழ்மும்?

அழுதமுது விடைத்த அழுகு மேனிகளின்மீது
உறுதியெடுத்ததை நினைவிற் கொள்வோம்.
உயிராய் வழியறுப்பி
சுல்லமாய் வெளியில் எடுத்த
காலத்தை நினைவிற் கொள்வோம்.
தீராக்கனவுக்குநடன் திரிந்த காலத்தை
இன்று தொலைத்தா விட்டோம்?
சுலவ ஊத்தைகளையும் உரஞ்சிக்கழுவி
உண்மையனிதாய் கல்லறைகளுக்கு முன்னே
நிற்போம்.
அவர்கள் முகம் பார்த்து முறுவல் செய்வோம்.
உங்கள் கணவுகளை நெஞ்சில் புதைத்தே
உறுதியெய்வதாய் சொல்வோம்.
தாய் மீதும்
தமிழ் மீதும்
தலைவன் மீதும்
உங்கள் கல்லறை மீதும் கணவின் மீதும்
சொல்லும் உறுதியிடுன்
தொடருமீம் பயணமென்னசொல்லி
வெளியேவருவோம்.
சுமைத்தறைந்ததுபோலவும்
நமக்கு நாமேபுதியவர் போலவும் தெரிகிறதே.
இதுதான் வழி
இவித்தான் பயணம்.

வெற்றி பெற்றுத் தந்து விட்டு நீர் உறங்கின்ற
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறைக்கின்ற

கண்ணு



இது என்ன கொடுமையா சாமி!

சிறிலங்கா புலனாம்வுத் துறையுடன் சேர்ந்தியங்கும் கே.பி. முரகை மோட்டையில் அமைத்திருக்கும் 'அன்பு இல்லம்' பண்ணை திறப்பு விழாவிற்கு காசனுப்பிய கப்பிரமணியம் ஸ்கந்ததேவா, சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சாவுடன் தொடர்பு களைப் பேணிவரும் ஆழமுகம் புவிநாதன் போன்றோர் தாங்கள் தான் ஸ்டன்டனில் மாவீரர் நாளை நடாத்தப்போகிறோம் என்று நாண்டு கொண்டு நிக்கிறார்கள். இவர்கள் மீதான எனது குற்றச்சாட்டுகளை ஒட்டு இடமளிக்குமானாக எழுத முடியும். இப்படியேபோனால் ஸ்டன்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் தான் அடுத்த முறை மாவீரர் நாளை செய்யும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

கிருத்திகன் ஒரு பேய்ய ஏன் யக்களைக் குற்பிக்கிறது?

சூ முற்று 15ஆம் மாவீரர் நாள் நடாத்துவதில் எள்பிரச்சனைகள்பற்றி தெளிவான கட்டுரைகளை பிரசுரித்த நீங்கள் 157 இல் (கடைசியாக வந்து பேப்பரில்), மக்கள் தாம் விரும்பின இடத்திற்கு போகலாம் என எழுதி குழப்புகிறீர்கள். அதுபோல் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் பற்றியபட்டியலிலும் ஏக்ஸ்சல் மண்பத்தின் பெயரை முதலாவதாக போட்டிருக்கிறீர்கள். என்ன நடந்தது? யாராவது உங்களை பயமுறுத்தினார்களா?

முரளி முக்கியமான பிரச்சனையை விட்டுடே?

இந்தியாவிலிருந்து வரும் சாத்திரி மார், குருஜிகள், சகலரோகத்திவாரனிகளைத்திருப்பதாகச் சொல்லும் பரியாரிகள் போன்றோர் இங்கள் வர்களின்பண்ததை அபகரிப்பதுடன், காமல்லைகளிலும் ஈடுபடுவதாக

வதந்திகள் உலாவுகின்றன. இவ்விடயத்தில் பல சிறுமிகளும், குடும்பப்பட்டுள்ளதாகவும், வெளியில் சொல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. சில விரும்பிப்போயிருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர் களுக்கு எமது அக வணக்கத்தை தவிராமல் சமர்ப்பிப்போம்.

இராஜாகுமாரி சுதன் மூலம் அறிவோ கீழ்க்கண்ட இடங்களேயோ?

போதி தர்மன் என்னும் தமிழ் பெளத்தர் 1600 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்று சாதனைகள் படைத்தது வரலாறு. அந்த வரலாற்றை திறம் படக் கையாண்டு மனதைத் தொடர்வைத் தமது நன்றி. ஏனொதுமியவில்லை அதற்குப் பதிலாக இரவி அருணாசலம் அதே பேப்பரிலேயே மக்கவும் சரியான பதில் கொடுத்திருக்கின்றார். அவருக்கு எமது நன்றி. ஏனொதுமியவில்லை ஒரு பேப்பரில் பகுதியில் எல்லா திரைப்படங்களையும் தாக்கித்தான் சீனாவை இழிவுபடுத்தி சிறுமை தாஸ் ஆகிவிட்டார். முள்ளி வாய்க் காலில் உணவின்றி வாடிய 3 இலட்சம் பேரை 70 ஆயிரம் என்று கூறி உணவின்றி சாகடிக்க முயன்ற இந்திய அரசுக்கு அப்படியான கீழ்த்தர புத்தி ஏற்பட்டிருந்தால் அதில் ஆச்சியிப்பட ஏதுமில்லை.

சிவபாலன்

கொடுமையா சாமி.....

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு புலம்பெயர் நாடுகளில் மீள்வாகக் கெடுப்பு நடாத்தப்பட்டது. ஆனால் இங்கு ஒரு வாணைவி, மாவீரர் தினம் எங்கு நடத்த வேண்டுமென கருத்துக்களிப்பு செய்கிறது. ரொம்ப கொடுமையா சாமி.

-தென்னவன்

குங்குகளின் சேடை!

தொலைக்காட்சி ஒன்றில் இரண்மைத்தமிழிய நடாத்தி வரும் 'பேசாப் பொருள்' நிகழ்ச்சி தரமானதாக அமைந்துள்ளது. அவர் ஒருவரை பேட்டி கானும் போது, நடுநிலையாகவும் அதே சமயம் அதிகப்சமான தகவல்களை பெற்றுக்கொள்ளும் விதத்திலும் அமைந்திருக்கிறது. அதே தொலைக்காட்சியில் உள்ள மற்றயவர்கள் பண்பட்ட ஊட்களை விடமிருந்துக்கொண்டால் அவர்களும் தரமான நிகழ்ச்சிகளைத் தர முடியும்.

உமா மகாவிங்ககம்

குறை கூறுவது சியா?

கடந்த ஒரு பேப்பரில் ஏழாம் அறிவு பற்றி கண்ணன் எழுதியதற்கு நானும் ஆதரவு தெரிவிக்கவில்லை அதற்குப் பதிலாக இரவி அருணாசலம் அதே பேப்பரிலேயே மக்கவும் சரியான பதில் கொடுத்திருக்கின்றார். அவருக்கு எமது நன்றி. ஏனொதுமியவில்லை ஒரு பேப்பரில் பகுதியில் எல்லா திரைப்படங்களையும் தாக்கித்தான் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. விமர்சனம் செய்யவர்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன்.

நன்றி-வணக்கம்

அன்புச்சார்ஸ்-இல்போர்ட் தயாந்தா பேசும் 'பேசப் போருள்'.....

இலவச தொலைக்காட்சி ஒன்றில் இரண்மைத்தமிழிய நடாத்தி வரும் 'பேசாப் பொருள்' நிகழ்ச்சி தரமானதாக அமைந்துள்ளது. அவர் ஒருவரை பேட்டி கானும் போது, நடுநிலையாகவும் அதே சமயம் அதிகப்சமான தகவல்களை பெற்றுக்கொள்ளும் விதத்திலும் அமைந்திருக்கிறது. அதே தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்கள். இருப்பும் இவ்விருவரினதுகருத்தும் அவர்களது சொந்தக்கருத்துகளே அன்றிப்பிரதானியதமிழர் பேரவையினால் குற்றச்சாட்டுக்களை மேற்கொள்கின்றோம்.

சத்தீஸ்குமார் உள்ளம் பதறுகிறது!

ஐாலில் உள்ள சொத்தைக் காக்கவும் காசைக் காப்பாற்றவும் கபடநாடகமாடும் கயவர்கள் நாட்டுக்காக உயிரினித்துக்கொள்ள அக வணக்கத்தைக் கொசைப் படுத்துகிறார்களே. இவர்களுக்கு மேலெல்லாம் இட விழாதா?

காங்கேயன்-குறையடன்

சூ முற்று தொடர்பான உங்களுடைய கருத்துக்களைத் தொலைபேசிவாயிலாகவும் பதிவு செய்து கொள்ளவும் முடியும். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 020 7043 4314.

தேசிய நினைவெழுச்சி

நாளை ஒரே இடத்தில் நடாத்துவதற்கும் முயற்சி யா பயனளிக்கவில்லை

- பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை

வழைபோல் இவ்வநடுமும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் நடாத்துவதற்கு உரிய முயற்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவை எடுத்த போதிலும் தமது முயற்சிகள் வெற்றிபெறவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் அவும் வரைப்பட வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விபரம் பின்வருமாறு:

'அண்டு தேசிய நினைவெழுச்சி நாளை ஒற்றுமையாக நடாத்துவதற்கு உரிய முயற்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டது.

பிரித்தானியாவில் 2011 'தேசிய நினைவெழுச்சி நாள்' நிகழ்வு பல இடங்களில் நடைபெறுவதை அறிந்து மக்களும், மக்கள் அமைப்புக்களும் வெளிப்படுத்திய ஆதங்கங்களைக் கருத்தில் கொண்டு பிரித்தானிய தமிழர் பேரவை இச் செயற்பாட்டுக்குநட்டன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கடைத்து 2011 ஆண்டு நினைவெழுச்சி நாளை ஒற்றுமையாக நடாத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து. இருந்தும் இதுவரை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றது. இந்த முயற்சி தொடர்பான விடயங்களை நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னெடுக்கின்ற அனைத்துத் தரப்பினருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.'

சமுத்தீசு முறைகளில் ஒற்றுமைக்கும், மது பொது எதிரியடனான பேராட்டத்திற்கும், பிரித்தானியாவில் இருக்கும் பொது அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், தமிழ் பாடசாலைகள், மற்றும் அனைத்து மக்களும் தங்களை ஆன முயற்சிகளையும் நிறுவனமும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அன்புடனும் உரிமையடனும் கேட்டுக்கொள்கின்றோம்.'

பிரித்தானியத் தமிழர் பேரவை நடுநிலைமையை பேணுவதாக இவ்வாறான அறிக்கை மூலம் தெரிவித்திருக்கும் பொது அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், தமிழ் பாடசாலைகள், மற்றும் அனைத்து மக்களும் தங்களை ஆன முயற்சிகளையும் நிறுவனமும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அன்புடனும் உரிமையடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்விடயத்தில் பிரித்தானியதமிழர் பேரவைக்கு ஏற்படக்கூடிய இடங்களைக் கருத்திற்கொண்டு பேரவையில் தெரிவித்திருந்துள்ள பேசுமையாகவும், வடமேற்கு பிராந்திய இயின்னால் போட்டிக்குழுவுடன் சேர்ந்து இயங்கி வருகிறார்கள். இவ்விருவரும் தாமே இம்முறை நினைவெழ



ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, NOVEMBER 18, 2011, ISSUE 158

மறைக்கப்படும் அரசியல் வேறுபாடுகளை கண்டறியுங்கள்!

ஆழவிடுதலைப் போராட்டம்? இராணுவ நிதியான தோல்வியைத் தமுகியிலின்னர் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லக்கூடிய தரப்பாக புலம்பெயர் தமிழர்களே காணப்படுகிறார்கள். தாம் வாழும் குழல் ஏற்படுத்துகின்ற இயலா மைகளுக்குள் நின்றுகொண்டு, முடிந்தவரை தாயக விடுதலை நோக்கிய செயற் பாடுகளை மேற்கொள்ளக்கூடிய உள்வருடான் அவர்கள் காணப்படுவது சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் நேர சுக்திகளினாலும் கவனத்தையிருத்துள்ளது. அதன் விளைவாக புலம்பெயர் தமிழ்மக்களிடையே பிரிவினைகளைத் தோற்று வித்து, குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய பின்னனியிலேயே, வழைமையாக வெகு சிறப்பாகவும் உணர்வுடனும் அனுஸ்திக்கப்படும் நினைவெழுச்சி நாள் தொடர்பான குழப்பங்கள் அனுகப்பட வேண்டும். இவ்விடயத்தில் தெளிவினை ஏற்படுத்த வேண்டிய தமிழ் ஊடகங்களில் சில, தனிநபர்கள், குழுக்கள் மீதான தாக்குதல்களுக்கே முன்னுரிமை வழங்கி வருகின்றன. குறுகிய நலன்நோக்கில் வாசகர் நேர்கள் மத்தியில் பரப்பப்பை ஏற்படுத்தி இத்தகைய மாவினான உத்திகள் பாவிக்கப்படுகின்றனவே தவிர தொலை நோக்கில் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி இவ்வுடக்கங்கள் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை.

போட்டிநிகழ்வுகளை நடாத்துபர்களுக்கிடையில் காணப்படும் கொள்கைகளிலைப் பட்ட அரசியல் வேறுபாடுகள் பற்றிய உரையாடல்களுக்கு இடங்கொடாமல், அவ்வாறானதொரு வேறுபாடு காணப்படவில்லை என முடிமறைப்பது, யதார்த்தத் துக்குபூர்ம்பான செயல் என்பதனை கட்டிக்காட்டுதல் பொருத்தமானதாகவிருக்கும்.

நினைவெழுச்சி நாள் என்பது ஒரு பண்டிகையோ அல்லது விடுதலையடைந்த தேசுக்களில் நடைபெறும் சுதந்திர நாள் போன்ற கொண்டாட்ட நிகழ்வோ அல்ல. மாறாக இதுசுதந்திரம் வேண்டியிருக்கும், அதுவும் இனவழிப்பு அபாயத்தில் இருக்கும் ஒரு இளம், தனது விடுதலைக்காக மாண்டவர்களை நினைவில் நிறுத்தி, தமது செயற் பாடுகளுக்கான மனவழுதியை பெற்றுக் கொள்ளும் ஒரு நாள்.

இவ்விடயத்தில் தெளிவிருந்தால், இந்நாளில் மாவிரர்களையும், அவர்களது இலட்சியத்தினையும் கொச்சைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு இந்நாள் தொடர்பான அக்கறையிருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிலங்காவுடன் அடிபணிவு அரசியலை வலியுறுத்துபவர்களும், அவர்களது முகவர்களாகச் செயற்படு பவர்களும் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை நடாத்த முற்படுவதில் உள்ள முரண்நகையை நாம் புரிந்து கொண்டால் இக்குழப்பங்களிலிருந்து விடுபடுவது இலகுவாகிவிடும்.

மானத் தமிழ்க் கொடி வானில் பறக்கணும்...

மாவிரர் கனவினை நாம் நனவாக்கணும்...



ஒரு பேப்பர்

வணக்கம்!

நாங்கள் முந்திச் சொன்னமாதிரி இந்தப் பேப்பர் மாவிரர் நாள் சிறப்பிதழாக வாற படியால், வழமையாய் வாற சில விசயங்கள் இதிலை இருக்காது. நீங்கள் மாவிரர் நாளுக்கு தொடர்பில்லாத விசயங்களை அனுப்பியிருந்தால் அவை அடுத்த பேப்பரிலை வரும். இந்த பேப்பரை வடிவமைக்கிறதிலையும், வெளிக்கொண்டு வாற்றிலையும் ஒருபேப்பர்காரன்களும் காரிகளும் கஸ்ரப்பாட்டு வேலை செய்திருக்கிறார்கள். ஆன்படியாலை பிடிச்சிருந்தா ஒரு வயி வழுவுங்கோ அல்லது போன் அடிச்ச சொல்லுங்கோ. பிடிக்காட்டியும் பிடிக்கேல்லை என்று சொல்லுங்கோ, அடுத்த முறை வேறை மாதிரி செய்யும்.

இந்த மாவிரநாள் நடாத்திற குழப்பங்களிலை, நாங்கள் பக்கம் சார்ந்து கட்டுரையளை பிரசரிக்கிறம் என்டும் எதிரெதிரான கருத்துகளைப்போட்டு ஆக்களை குழப்பிறம் என்டும் சிலர் குறைப்பட்டிச்சினம். இந்த விசயத்திலை தெளிவை ஏற்படுத்திறுக்கு நாங்கள் முயற்சித்தம். எல்லாவிதமான கருத்துகளையும் பிரசரிக்க தயாராய் இருந்தம். ஆனால் நாங்கள் குடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் எங்களை நோக்கிறதிலை என்ன பிரயோசனம் இருக்குது?

இதுகிடையிலை பேப்பரை படிக்கத் தெரியாத ஒன்று (மனுசராய்தான் இருக்கொணும்) கட்டோடை பேப்பரை கொழுத்துவன் என்று போனில் மிரட்டியிருக்கிறது. பேப்பரை கொழுத்தாமல் நீசைக்கினிங்கு குடுத்தால் கொஞ்சம் கார்பனையாவது மிச்சப்படுத்தலாம் என்ற ஒசி அட்வைசை இந்தானுக்கு கொடுக்கலாம் என்டால் ஆள் போன் நம்பரை மறைச்சுக்கொண்டு பேசியிருக்கிறார்.

ஹரிலை இருந்ததைவிட கேவலமாய் வண்டனிலையும் சாத்திரியன், மொடர்ஸ் ஏஜ் சாமியார்கள், எல்லா வருத்தங்களையும் குணப்படுத்துகிறதாய் ரீல் விடுகிற ஆட்களின் அட்காசம் தாங்கவில்லை என்னுசிலர் சொல்லுகிறார்கள். நீங்கள் ஏன் இவைப்பணப்பத்தி எழுதக்கூடாது என்டும் கேட்கிறார்கள். உன்மையாய் நாங்கள் போற இடத்துக்கு இவையை வாற்றில்லையோ, அல்லது திலையை போற இடத்துக்கு நாங்கள் போறாதில்லையோ தெரியாது, எங்களுக்கு இவையைன்டப் பற்றி ஒன்டும் தெரிபாயினிருக்குது. உங்களுக்கு தெரின்சால் எழுதுங்கோ, உங்கடைபொய் விபரங்கள் பற்றிய இருக்கியம் காக்கப்படும் என்டதை உறுதியாய் சொல்லிறம்.

எங்களுக்கு காட்டுன் கீற்றி வாசன் அன்னை தன்ற காட்டுன் பற்றி யாராவது ஏதாவது சொல்லுவதையோ என்று கேட்கிற வர் இல்லையென்று சொன்னால், எங்கடையாக்களுக்கு காட்டுன் விளங்குமோ என்று பொரிஞ்சு தன்னத் தொடங்கியிடுவார். நாங்களும் நெடுகெலும் பொய் சொல்லேலாது. ஆன்படியாலை நீங்கள் என்ன செய்யிறியன் என்டால் அவற்றை காட்டுவேணப்பற்றின் உங்கடை கருத்துகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.

முந்தியெண்டால் மாவிரநாளிலை சந்திப்பம் என்று எழுதிறாங்கள். இந்த முறை நீங்கள் எங்கை போகிறியனோ நாங்கள் எங்கை போகிற வேரையென்ன?

மீண்டும் சந்திப்பம்

ஒரு யைய் காரன்கள்+காரிகள்

After last month's Commonwealth Heads of Government Meeting prompted fresh calls for war crimes investigations, Sri Lanka has ramped up its diplomatic PR drive by announcing the release of a National Plan of Action for the Protection and Promotion of Human Rights. The only problem is that nobody seems to have seen it.

on 6 October that the Cabinet had adopted a five-year plan addressing issues including the prevention of torture. Sri Lanka pledged to produce the plan in 2008, when the country was reviewed by states under the UN Human Rights Council's peer-review process. Samarasinghe said that all government ministries had been tasked with implementing the plan, which is to take effect immediately.

However, information received by the Sri Lanka Campaign suggests that the Cabinet may have initially rejected the plan and asked for it to be watered down. Attempts by the Campaign to establish its contents or speak to someone who has read it have so far proved unsuccessful. Given that the plan was initially announced by Samarasinghe at the UN in September, why has nobody seen it?

The plan bears the hallmark of a government smokescreen: a grand but hollow announcement aimed at pacifying critics. Over the past 12 months, the Sri Lankan government has repeatedly come under fire, as evidence pointing to war crimes mounts. 2010 saw a flurry of damaging reports issued by NGOs including the International Crisis Group, Asian Human Rights Commission and Amnesty International. Towards the end of that

year, British TV station Channel 4 released footage allegedly showing government soldiers executing civilians in the final months of the civil war. In April 2011, a UN panel of experts called for an independent investigation into these allegations. A month later, Channel 4 screened 'Sri Lanka Killing Fields', a documentary featuring further footage, at the UN. The film was also broadcast on television in the UK, US and India. In August, the UN Secretary-General officially forwarded his panel's report to the Human Rights Council. At the Council's autumn session, Canada belatedly withdrew an attempt to raise concerns over Sri Lanka after it became clear that Council members such as China would block action.

The lead up to October's Commonwealth summit was peppered with lawsuits filed in the US and Australia against the Sri Lankan president and other high-ranking officials. At the summit itself, Canadian Prime Minister Harper reportedly walked out when the Sri Lankan president was invited to speak. Sri Lanka's failure to address war crimes allegations split Commonwealth leaders, with Sri Lanka forced to call on countries like India to ensure that its bid to host the next summit in 2013 was accepted. The Commonwealth had previously postponed this decision

in light of the allegations. Harper has said that he would boycott the 2013 meeting if human rights abuses were not investigated.

This sustained pressure has deflated Sri Lanka's post-war arrogance. Earlier this year, it abandoned its ridiculous claim that not a single civilian had died at the hands of the army in 2009. It later released 'Lies Agreed Upon', a crass and often farcical propaganda film that seeks to rebut 'Sri Lanka's Killing Fields' (it even mimics its style). It then ended months of prevarication by announcing that its Lessons Learned and Reconciliation Commission (LLRC) would release its report on 15 November. The Commission has been widely dismissed as partisan and toothless.

The National Plan of Action is the latest move in this PR offensive. According to the BBC, "the government said [the plan] would largely involve setting up committees to monitor implementation of existing laws and to ensure better understanding and respect for civil rights". The independence of such committees has repeatedly been called into question. Last year, a constitutional amendment gave the president more power over appointments to state commissions, the police and judiciary, easing the

deployment of key military personnel to high-level posts. (This is occurring against a backdrop of militarisation, which has seen the armed forces become involved in areas such as development, agriculture, tourism and welfare. The army and navy are even taking over the maintenance of two cricket stadiums.)

At the summit itself, Canadian Prime Minister Harper reportedly walked out when the Sri Lankan president was invited to speak.

Like the LLRC, announced by the government in 2009 as further details of its brutal war conduct emerged, the National Plan is a ruse and a familiar one at that. None of Sri Lanka's plentiful past inquiries and initiatives have produced meaningful outcomes. This is yet another attempt at deflection by an increasingly embattled regime.

(Courtesy: srlankacampaign.org)

British TV station Channel 4 released footage allegedly showing government soldiers executing civilians in the final months of the civil war.

In April 2011, a UN panel of experts called for an independent investigation into these allegations.

Minister for Human Rights Mahinda Samarasinghe announced



'Che Guevara would have supported Eelam'



Leftist writer and author, Ron Ridenour, minced no words in making a strong case for bifurcation of Sri Lanka and carving out a separate Tamil nation during a book release function in Chennai last week.

Terming Tamil Eelam as a necessity in view of the bitter history of the struggle spanning several decades, Ron said revolutionary fighter Che Guevara would have supported the Tamil struggle had he been alive.

Quoting Che from 'Socialism and Man' he said: "The revolutionary is the ideological motor force of the revolution. If he forgets his proletarian

internationalism, the revolution, which he heads will cease to be an inspiring force and he will sink into a comfortable lethargy, which imperialism, our irreconcilable enemy, will utilize well. Proletarian internationalism is a duty, but it is also a revolutionary necessity. So we educate our people."

Ron said, "I believe these principles apply to the Tamils of Sri Lanka. I believe Che Guevara would agree with your struggle for equality and when not possible to achieve within the Sri Lankan chauvinist context, he would understand your fight for your own nationhood."

Author of several books including 'Cuba beyond the Crossroads', and 'Cuba at Sea', Ron has written extensively on Latin American affairs.

He said people of Latin America were unaware of the Sri Lankan government's human rights violations "not just against the Tamils, but also against Muslims, the indigenous tribes, the Sinhalese workers and the poor."

"I got involved in solidarity with your (Tamil) people's struggle because you have been so brutally treated," Ron said tracing the Eelam movement in Sri Lanka

"Perhaps Cubans have not understood the history of struggle that Tamils have undergone to win full equal rights before taking up arms," he said.

Ron recalled that for thirty years the Tamils in Sri Lanka fought peacefully but they were met with brutal force - even worse than that used against blacks in the US, and against Palestinians by Israelis.

He urged the pro-Tamil outfits to contact the communist and socialist parties and the 'indigenous' organizations in Latin America and elsewhere, and explain to them the history of the Eelam struggle.

"You must explain to them your history, why you had to take up arms and fight for separation, for an independent nation. They have to hear of your suffering, of your struggles, why Tamil Eelam is a necessity," he said.

Ron said that progressive governments have won majority votes for new constitutions in Bolivia, in Ecuador, in Venezuela that grant equal rights to their indigenous peoples.

"In Bolivia, under the new constitution there are four official national languages, out of which three are indigenous," he pointed out, adding that such egalitarian developments were taking place in several progressive-pro socialist governments in Latin America.

"If these people could know you simply want these same rights, they would listen to you and stop backing Sri Lanka," he said.

"We must unite around the world and struggle for an independent international investigation into war crimes and crimes against humanity against Sri Lanka government leaders. We must call for a worldwide boycott of Sri Lanka," the writer said.

Ron's book, 'Tamil Nation in Sri Lanka' was released at the function.

(courtesy: weekend leader.com)

'Genocide Dividends' being Utilized for Further Oppression & Subjugation!

By: Nadarajah

Balasubramaniam (PFLT-UK)

"Political language is designed to make lies sound truthful and murder respectable and give the appearance of solidity of pure wind" - George Orwell

Why the Eelam Tamils long suffering from genocide, should not get independence? This must be the inevitable question all civilized nations of the International community should ask themselves and others.

What happened during the period, January to May 2009, the most traumatic period in the history of Sri Lanka was premeditated, intensified naked genocide. The perpetrators are not at all in a mood to show any remorse or justice to the surviving victims. What can be termed as 'Genocide Dividends' are being used by the Sri Lanka government to build infrastructure for the convenience of the occupying military and to accelerate genocide by other means. The government is still in a triumphant mood and adopting a winner takes all approach.

'War Crimes Unpunished' explores why there has been apparently so little action in calling the Sri Lankan government to account, despite a report by a UN-appointed panel of experts pressing for an international investigation into alleged violations

of international humanitarian and human rights law. The reality of 'military solution' in the context of Sri Lanka is nothing but genocide, as the military is a Sinhala military the victims all Tamils of all ages from the very elderly to future babies.

How this horrible state of affairs has come about? All because, this most horrendous genocide of the 21st century was well planned and executed without witness and is a result of the combined efforts of big powers, India, the UK and the USA. These powers know very well that a war without witness is itself simply a genocide, a sovereign government carrying out a mass murder of its own citizens.

When the INGOs and journalists were asked to leave Vanni by the government of Sri Lanka and India who designed and executed the process of genocide, why didn't these big powers protest. At least they could have given a strong statement or could have diplomatically called back their High Commissioners. The shameful UK government didn't want to do it, may be, just not to displease India, and the USA, may be, simply wanted to accommodate India.

The thinking or the philosophy of the Sonia Congress Government of India has not at all being in keeping with India's values as a country. For the international community, as viewers, it is difficult to comprehend these events and painful to witness

human degradation of such magnitude. How this could have happened in an "advanced" society remains an enigma.

Perhaps the IC is confident that New Delhi or Tamil Nadu politicians could contain any upsurge of nationalism in Tamil Nadu materialising the cause of Eelam Tamils. But the chances of a political alignment in Tamil Nadu based on the issue of securing justice for Eelam Tamils and demanding their right to self-determination appears to have brightened with the coming together of various political parties, movements and human rights organizations at a convention organized in Coimbatore on November 6, 2011.

Though the public meeting organized by 'People's Movement Against Genocide in Sri Lanka' had to be abandoned shortly after its commencement due to heavy rains, the message from the dais was loud and clear - parties were willing to unite for the cause of Eelam Tamils.

Dr. Sathananthan, a Cambridge Ph.D holder, now living in Karachi and an award winning film-maker and producer with the credit of making in 1996, a documentary film titled 'Suicide Worriers' on the LTTE, has brilliantly written an analytical article under the title; "War and aftermath raise questions over Tamil strategy of engagement with powers". With the knowledge of hindsight a reference to his article is very timely and useful

in the sense it helps to understand some of our anxieties about what actually happened in Mullivaikkal!

"The western powers, Norway (the poodle of Washington) and India (the Master Planner and Executioner) astutely maintained plausible denial by vacuously repeating calls for 'a ceasefire', without demonstrating by action any intention whatsoever of enforcing it; lest the LTTE is granted a reprieve. Ceasefire calls came thick and fast from different, seemingly unrelated, directions. The disingenuous Anglo-American (4/Feb/09), the token EU Parliament resolution (12/Mar/09), the eye wash of a visit to Colombo by India's Foreign Secretary to 'press for a ceasefire' (24/Apr/09) and the Anglo-French tongue-in-cheek plea (30/Apr/09) by British Foreign Secretary David Miliband and French Foreign Minister Bernard Kouchner are but a few. Colombo regime's predictable and repeated rejections added credibility to the initiatives, among which the theatrics by Miliband and Kouchner were truly Thespian: at the Colombo press conference they wrung hands in deceptive helplessness moaned: 'We tried very hard, we insisted, and we insisted,' touchingly confessed Kouchner, 'but it is up to our friends [Sinhalese politicians] to allow it or not'..."

Further, the UN Secretary General's refusal on 5 May 2009 to demand a ceasefire exposed the ceasefire calls as a tissue of lies. It revealed the aim of his puppet masters in western capitals was a war-to-the-finish, to eliminate the LTTE irrespective of civilian deaths. <http://www.innercitypress.com/unlmay3srilanka050509.html>

நஞ்சினில்

நரப்பேந்தி

வந்தவரே

வெஞ்சமரில்

வெற்றியைத்

தந்தவரே

வீரவணக்கம்





ஒரு பேப்பர் ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:
பிரித்தானியா
அ. இரவி - மனி - அகிலன்
மாதவன்
கன்டா
தயா - அரவிந்தன் - சிந்து
பிரான்ஸ்
சிறி
ஜேர்மனி
சபேசன்
சவில்
சுயந்தன்
பொறுப்பாசிரியர்
- கோபி -
மக்கள் தொடர்பு
அறந்தா
விளம்பரம்
சோபனா
வடிவமைப்பு
மழுரன் - யுகன்
முகப்பு வடிவமைப்பு
seven zero graphics
விளம்பர வடிவமைப்பு
ரஜீவன் - மாயா
தமிழ் எழுத்துரு உதவி
சுரதா யாழ்வனன்
வழங்கல்
உதயகுமார்-சிவா-பிரகாஸ்
உங்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)
வண்டன் 020 7043 4310
கன்டா 416 613 2850

தொலைநகல் (Fax)
வண்டன் 020 7043 4312
கன்டா 416 438 7855

ஆக்கங்கள் மற்றும்
அருச்சல்லவுமித்தொடர்புக்கு:
பணிமனை முகவரி
ORU PAPER
G11 LOMBARD HOUSE
2 PURLEY WAY
CROYDON, CR0 3JP
மின்னஞ்சல்:
info@orupaper.com
இணையம்:
www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Jasmine Studio Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

இன்னொரு கதை!

மாவீரர்நாள் நடைபெறும் ஏதோ ஒரு இடத்துக்கு நாங்கள் போகவேண்டும் என உறுதி எடுப்போம். போகவேண்டிய அவசியத்தை வெப்பிறுத்திமேலும் ஒரு கதை கூற விரும்புகிறேன். சுமார் நாற்பள்ளியிரும் மாவீரர் தெய்வங்களும் மாமனித்திரும் நாட்டுப் பற்றாளர்களும் ஏனைய அமைப்புக்களில் இருந்து இதய சுத்தியுடனும் உண்மையுடனும் உறுதியுடனும் தமிழ்த் தேசியத் திற்காகப் போராடி உயிர் நீத்தவர்கள் ஆகியோர் விடுதலைப்பயணத்தில் பட்டினன்ல்கள் சொல்லி மாளாது. அவர்களின் தியாகத்தை எந்தச் சொல்லாலும் மட்டு முடியாது. இவற்றிற்கு மத்தியில் நான் சொல்லப் போகும் கதை எல்லைப் படைவீரனுடையது.

கந்தசாமி ஒரு நல்ல கம்காரா விகவுமடுவில் வாய்வு உழுவார் அவர் இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒருவர் போய்பிறகு மற்றவரும் என்று விடுதலைப்படிகளில் இணைந்து கொண்டனர். போர் என்று போன பிறகு புறமுது கிட முடியார் முடியாது என்று அவர்கள் விரும்தி செய்திந்த போர் நிகழ்த்திக் கொண்டிருந்தனர். எத்தனையோ வெற்றிச் சமர்களை நிகழ்த்திய விடுதலைப் புலிகளில் அவர்கள் இருவரும் எதெதில் பங்கு பற்றினர் என்பதை நான் அறியேன்.

போராளிகள் போகப்பொதுமக்கள் விடுதலைப் போராட்டத்துக்குத் தேவைப்பட்டனர். அவர்களது பணி எல்லைகளைக் கால்கள் செய்வது. அதாவது விடுதலைப் புலிகள் சிங்கள் இராணுவத்துடன் மோதி கைப்பற்றிய இடங்களையும் இனி கை விடுதலைப் புலிகளையும் கால்கள் காப்பது அவர்கள் பணி எல்லைப் படைவீரர்கள் என்பதே அவர்கள் பெயர்.

கந்தசாமியும் எல்லைப்படை வீரர் ஆனார். மனைவியிடமும் மூன்று மகள்களிடமும் வயலை ஓப்படைத்து விட்டு களத்தில் கால்வைத்தார் கந்தசாமி.

களத்தில் நிகழ்பவற்றை குறிப்பெடுக்க பத்திரிகையாளர்களும் ஒன்று முகமாலை எல்லைப் பறுத்துக்குச் சென்றது கந்தசாமிபற்றிய சிலகுறிப்புக்கள் அங்கு பரவியிட்டிருந்தன. இவரது இருந்து நான் கந்தசாமி களத்துக்குத் திரும்பினார் கந்தசாமி விடுதலைப்புலிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அவரை ஏற்றுக் கொண்டனர்.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும் மற்றைய போராளி மகனும் மாவீரன் ஆனார். இம்முறை விடுதலைப் புலிகள் உறுதிப்படவே கூறினார் 'அண்ணனை இனி நீங்கள் வீட்டை போக்கோ திரும்பி வரவேண்டாம். உங்கள் இரண்டு மகன் மாரும் மாவீரர்கள் ஆகிலிட்டனர் இனி நீங்கள் தான் குடும்பத்தைப் பார்க்க வேண்டும்' அதற்கு கந்தசாமி அவர்கள் 'ஓம்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அந்த மாவீரனது இறுதிச்சடங்குகள் முடியுதன் அடுத்தநாள் கந்தசாமி களத்தில் வந்து நின்றார் மகள்கள் போராளிகள், இவருடைய செயல்படை வீரர் மாவீர் ஆகியோர் செயல்படை வீரர் மாவீரர்கள் கொண்ட நீங்கள் செய்தே கொண்டு வருகிறீர்கள் இருந்து நான் விடுதலைப் பட்டினால் அங்கு செய்ய வேண்டும்.

கந்தசாமியை பத்திரிகையாளர் ஒருவர் செவ்வி எடுத்தார். 'அன்னை போராளிகளான உங்கள் மகள்மாரை இந்தக் களத்தில் நீங்கள் காண்பதில் வையா?' காலுறனான் இப்ப அதுக்கென்ன?

'காண்வின்றபோது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?' காண்வின்றபோது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?

'அவர்கள் போராளிகள் அவ்வளவும் தான் இங்குள்ள ஆயிரக்கணக்கான போராளிகளும் என்னுடைய மக்கள் தான் இதில் எங்கு பேதுமி ல்லை. என்னுடைய முன்று பெண் பிள்ளைகளில் இருவரையாவது அழைத்துக்கொண்டுவரவில்லை என்பது தான் என் கவலை'

'தப்பியவை உங்களைக் கையெடுத்துக் குபிடுறன். என்னை மறிக்கவேண்டாம். என்ற தீர்ணாடு ஆண்பிள்ளைகளும் மாவீர் ஆஸபடியால் இனித் தான் எனக்கு வேலைகள் நிறைய இருக்கு. அவர்கள் செய்த வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும். அதைத் தான் எனர் பிள்ளைகளும் விரும்புவினம். தயவு செய்து மறியாதையுங்கோ ராசாவையே' கைகள் கும்பிட்ட படியும் கண்கள் பெருக்கியும் நின்றன கந்தசாமிக்கு...

இது இயற்பட்ட கதையென்றால் இவன் பழுகிளிப்பர். சிலர் சொல்லக்கூடும் அப்படிச் சொல்லோர் யார் என்றால் போராளிகளின் பக்குவத்தை உணர முடியாதோரே. இதே இவர்கள் தான் கடும்புலிகள் 'தூள்' பாவித்து விட்டுத் தான் களத்துக்குப் போகின்றார்கள் என்று வாய் கூசாமல் கதையளப்போர்.

இதை நான் எழுதுகையில் வேறு சில இல்லாரும் பரிசீலிப்பர். 'இவரால் இப்படிப் போகமுடியுமா' மற்றுவார்களை உச்சிப்பற்றுவதற்காக இப்படி எழுதுகிறார்' என்று. முத்துக்குமார் செய்கொடி போன்றோரின் நறகொடைத் தியாகத் துக்கும் இப்படித்தான் வாசபாடியர் சிறர். இது உசப்பேற்றல் அல்ல ஜூயன்மீர், உள்ளரவேற்றம்.

இரண்டு போராளிகளில் ஒருவர் மாவீர் ஆகியோர் விட்டார் அச்செய்தி அடுத்த நாள் கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டு சிறிது பணமும் கொடுத்து விட்டை அனுப்பி வைத்தார்கள் விடுதலைப் புலிகள். தனதுமகனின் இறுதிச்சடங்குகளைச் செய்து விட்டு அடுத்த நாளே களத்துக்குத் திரும்பினார் கந்தசாமி. விடுதலைப்புலிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அவரை ஏற்றுக் கொண்டனர்.

இப்படி எத்தனை ஆயிரம் மாவீரத் தீயாகங்கள் திருக்கின்றன இவற்றையெல்லாம் விட்டு விட்டுநாம் விட்டிலிருந்தாவணங்கப்போகிறோம்? வெண்பாம் வாருங்கள் நூம் மாவீரத் தெய்வங்கள் வாழும் கோபில்களில்ஒன்றுக்கேளும்போவேம். அங்குபோனால்ததான் அளமுடியும். ஜூயோன்று குறைமுடியும்.

'எங்கே எங்கே உமது விரிகளை இங்கே தீவங்கள் ஒருமுறை உங்கள் திருமுகம் காட்டிய மறுபாது உங்களுக்குக் கொடுக்கான' என்ற விவரம்.

என்ற விகிளைக் கேட்டு வாய்விட்டுக் கதறமுடியும். கதறிய பின் அடுத்தது என்ன என்று உணர முடியும்.

வாருங்கள் மாவீர் நாளுக்கு..!

வாழ்ந்து யாக்கும்

யாடங்கள்!

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

தன்மையையும், குருட்டுத் தன்மையையும் மாற்ற முடியா விட்டாலும் உவமைத் தன்மையைத் தன்மைகளுக்கும் மற்றைய போராளி மகனும் மாவீரன் ஆனார். இம்முறை விடுதலைப் புலிகள் உறுதிப்படவே கூறினார் 'அண்ணனை இனி நீங்கள் வீட்டை போக்கோ திரும்பி வரவேண்டாம். உங்கள் இரண்டு மகன் மாவீரர்கள் ஆகிலிட்டனர் இனி நீங்கள் தான் குடும்பத்தைப் பார்க்க வேண்டும்' அதற்கு கந்தசாமி அவர்கள் 'ஓம்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அந்த மாவீரனது இறுதிச்சடங்குகள் முடியுதன் அடுத்தநாள் கந்தசாமி களத்தில் வந்து நின்றார் மகள்கள் போராளிகள் விதியைத் தோண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்காக வாழ்ந்தாளோல்லாம் உழைத்தார். இத்தனையும் நிகழ முக்கிய காரணம் கொள்ளாதது. தான்.

அதே போல் இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் இன்னை நூர் நிக் வூயிசிச் (Nick Vujicic). 1982



மழியை யார் மீதானாலும் யோட்டுவிடுகள்..
யாதிக்கம்ப்பால் தமிழர்களுக்கு....?

କୋପି
ତୁରୁ ପେଟ

விடுதலைப்புவிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான நோர்வேயின் அனுசரணையடினான சமரச முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததும், அதனால் யுத்தம் வெடித்து பாரிய அழிவுகள் ஏற்பட்டமையும் முழு உலகமும் அறிந்தவை. நோர்வேயின் முயற்சி ஏன் தோல்வியில் முடிவடைந்தது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் 1997ம் ஆண்டிலிருந்து 2009 ஆண்டுவரையிலான காலத்தில் இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகு ஞக்கு தீர்வுகாண்பதில் நோர்வேயின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை நோர்வே அரசாங்கத்தின் வெளி நாட்டு அபிவிருத்தி நிறுவனமான NORAD அந் நாட்டிலிருக்கும் Chr. Michelsen Institute (CMI) மற்றும் ஸன்டன் பல்கலைக்கழக கொத்தனியைச் சோந்த School of Oriental and African Studies (SOAS) ஆகிய வற்றுக்கு வழங்கியிருந்தது.

128 பக்கங்களில் விடப்படுவதானமும், மேலதிகமாக உசாந்தத்துடன் இணைப்புகளுமாக 175 பங்கங்களில் "Pawns of Peace: Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka, 1997-2009" என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் இவ்வழிக்கைக் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிடப்பட்டது. அன்றய தினம் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நோர்வே தலைநகர் ஓஸ்லோ இல்லநடைபெற்றது. இக்கலந்து ரையாடலில், அதிபர் ஜோர்ஜ் பிரீர்பு பஞ் ஆட்சி க்காலத்தில் அமெரிக்காவின் பிரதி இராசாங்கச் செயலாளராக இருந்த ரிச்சர்ட் ஆர்மிரேஜ், இவ் விணக்க முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர் வேபின் முன்னாள் அமைச்சர் எரிக் சௌல்ஹெம்ப், இந்திய பத்திரிகையாளரும் விடுதலைப்படிகள் தொடர்பாக இரண்டு நால்களை எழுதியவருமான நாராயண் கவுயி, முன்னாள் சிறிலங்கா அமைச்சர் மிலிந்த மொரகொட, தமிழ்கார்த்தியன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும், வண்ண் பல்கலைக் கழக விரிவுரையாளருமான சுதாகரன் நா-ராசா மற்றும் இவ்வழிக்கையை தொகுப்பதில் பங்குபற்றிய கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துகளை வெளியிட்டனர். இந்த கலந்து ரையாடலுக்கு பிபிசியின் சிறிலங்கா செய்தியாளராக கடமையாற்றியவரும், தற்போது சர்வதேச மன்னிப்புச்சபையின் செய்திப்பீட்த்தில் முதல் வரராகப் பணிபுரிபவருமான பிரான்ஸஸ் ஹரிசன் தலைமை வகித்தார்.

சிறிலங்கள் அரசாங்கம் நியபித்துக் கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லினங்க' ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 20 திகதியாவில் வெளிப்பிடப் படும் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், வெளிவந்திருக்கும் இவ்வறிக்ணயாளனது தமிழ் நெற் இணையதளத்தில் குறிப்பிட்டனது போல், நோர்வே கற்றுக் கொண்ட பாடங்களைக் கண்டறி

வதற்கான முயற்சியாகவே இது அமைகிறது. அவர்களைப் பொறுத்தவரை தாம் முன்னெடுத்த செயற் திட்டம் ஒன்றினைப் பற்றிய, கணிப்பிடும், மீளாய் வழான (monitoring and evaluation) ஒரு சாதாரண அறிக்கையாக இது அமைந்திருக்கக் கூடும். அல்லது நோர்வேயின் இந்த முயற்சிக்கு பின்னனி யிலிருந்த அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு தமது முயற்சியின் பெறுபேறு கள் பற்றி அறிந்து கொள்வதற்கான மதிப்பீடாக கணிக்கப்படும். ஆகவே தமக்குரிய பொறுப்புக் கூறும் கடமையை கருத்திற்கொண்டு, தம் தீர்ப்பு விழாமலிருக்க அவை கூடுதல் கவனம் செலுத்தி யிருக்கும் என எதிர்பார்க்க இடமுண்டு. ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, இச்செயற்திட்டத்தின் தோல்வினென்பது ஒரு பாரிய இனவழிப்பில் முடிவடைந்தது என்பதும் அதிரிருந்து மீள முடியாமல் அவர்கள் இன்னமும் அவசியப்படுகிறார்கள் என்பதும் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய வையாக அமைந்திருக்கின்றன.

இனி இந்த அறிக்கையிலும் மேற்படி கருத்தரங்கிலும் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பான சில விடயங்களைப் பார்ப்போம்.

2002ம் ஆண்டு நோர்வேயின் சமாதான முயற்சி கள் பற்றி லண்டனில் தமிழ்ச் செயற்பாட்டாளர் களுக்கு விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துகொண்டால் ஒன்றில் தேசத்தின் குரல் அன்றன் பாலவசின்கம் அவர்கள் குறிப்பிடும்போது, 'எங்கோ ஒருத்தருவத்தில் இருக்கிறநாடு ஒன்று எமது விஷயத் தில் ஏன் தலையிடுகிறது என்று நீங்கள் நினைக் கலாம். இதன் பின்னால் அமெரிக்கா இருக்கிறது என்றார். இத்தகைய பலமான பின்னணியில் திருந்த நோர்வேயை, மீறல்களில் ஈடுபடும் தரப் பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாத ஒரு மென்சக்தியாக (soft power) இவ்வறிக்கையில் இன்காணப்பட்டுள்ளதை, ஆய்வு முயற்சியின் அனுகுமுறையில் உள்ள குழப்பத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. மறுப்புத்தில் ஒரு தரப்பினரான விடுதலைப்படிகள் மீது அளவுக்கதிகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்ற உண்மை நிலையை உறுதி செய்யும் எந்தக் குறிப் பின்னணியும் இவ்வறிக்கையில் காண முடியவில்லை.

நேர்வேபிள் இயலாமை பற்றிக் குறிப்பிடும் அதே சமயம் இம்முயற்சிகளின் தோல்விக்கு குறிப் பிட்டுச் சொல்லக் கூடிய முன்று தரப்பினர் இனங்காணப்பட்டுள்ளனர். அவையாவன திந்திபா உட்பட்ட ஆசியப்பிராந்தியநியத்தின் வல்லாதிக்காடுதன் சிலிங்கா ஆக விடுதலைப்படிக்கர்.

நூர்வேலின் முயற்சிகளுக்கு சோனியா கொங் கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங் கம்முட்டுக்கண்டபோட்டமைபற்றிச்சுபிப்பட்டுள்ளதுடன், ஆசியப் பிராந்தியத்தின் ஆதிக்கசக்தி களான நாடுகள் இராணுவத்தீர்விற்கு ஆதரவாகச் செயற்பட்டமையை, முரண்பாடுகளுக்கான தமது விருப்பிற்குரிய நீரவாக இராணுவ வழிமறையை

இன்நாடுகள் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இருப்பினும் முன்னைய பாரதிய ஜனதா கட்சி தலைவரிலான இந்திய அரசாங்கத்துடன் விடுதலைப்புலிகள் பேச்கவார்த்தைக்கூடியில் ஈடுபட்டிருந்தமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்க் கோரிக்கைக்கு மட்டுமல்ல, முறையான சமஸ்தி முறையிலான நீர்வுத்திட்டத்திற்கோ, ஆகக்குறைந்து விடுதலைப்படுகின்ற முன்வைத்து இடைக்கால தன்னாட்சி அதிகாரசமை (ISGA) திட்டத்தினைக்கூட இந்தியா ஆதரிக்கவில்லை எனவும், எந்தவொரு தீர்வுத்திட்டத்திலும் விடுதலைப்படுவிகள் பங்காளிகளாக இருப்பதனை அதுவிரும்பவில்லை எனவும், உத்தேச நீர்வுத்திட்டமானது சிறிலங்கா அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமுல்தத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது எனவும் இந்தியா விரும்பியதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திலையில் விடுதலைப்படிகளினால் இந்தி யாவுடன் நல்லினக்கப்போக்கை கடைப்பிடிப்பது சாத்தியமற்றுப் போனதில் ஆச்சியிப்பட ஏன்று மில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவுடனான சில தொடர்புகளை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதி ஜூம், அவர்களை தமது ஆயுதங்களை கையளிக்கு மாறு நிபந்தனை விதித்தன் அத்தகைய முயற்சிகளை இந்தியா தோல்வியடையச் செய்திருந்தது.

சிறிலங்கா

மேற்படி அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இனவாத அனுரக்முறை, குடும்ப அரசியல் என்பனவும் சமரச முயற்சிகள் தோல்வியமைந்தமைக்கான காரணங்களாக இனங்களனப்பட்டுள்ளன. எனிலும் மாறி மாறி ஆட்சிக்குவரும் சிங்களக் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் ஏதனையும் காணவில்லை. ஒன்றே கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட ரிச்சர்ட் ஆர்மிரேஜ், இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் அடிப்படைச்சுதந்திரம் மறுக்கப்படுவதனை யாரும் மறுதலிக்க முடியாது எனத் தெரி வித்தமைமை, அவர்கள் முன்னைய நிலையிலிருந்து சிறிது முன்னோக்கி நகர்ந்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள்

அறிக்கையின் பல இடங்களில் விடுதலைப்புவி
கன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள போதிலும், மேற்கு
நாடுகள் கொண்டிருந்த பயங்கரவாதத்திற்கு எதிர்
ரான போர்' அனுசூழை அவர்களை தனிமைப்
படுத்தியதுடன், தம்மை ஒரு முழுமையான மாற்றம்
த்திற்கு தம்மை உட்படுத்த முடியாத நிலைக்க
இடுச் சென்றமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒஸ்லோ கருத்தரங்கில் சுதாகரன் நடராசாவழங்கிய கருத்துகள் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது. களத்தில் பாரிய வெற்றிகளையிட்டி, சிறிலங்களை டன் இராணுவச் சமநிலையை பேணியதன் மூலம், சிறிலங்கா அரசாங்கத்தை பொருளாதார நிலையில் மிகவும் தாழ்வான நிலைக்கு கொண்டு வந்ததன் மூலமாகவும், பலமான நிலையில் விடுதலைப்புலிகள் சமரசப் பேச்கவார்த்தைக்கருக்கு முன்வந்தனர். ஆனால் முதல் வருத்திலேயே இந்த இரண்டு விடயங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இராணுவச் சமநிலையை மாற்றி தமது பலத்தை அதிகரிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவித்தது சிறிலங்கா விடயத்தில் சர்வதேசத்தின் தலையிடுவெழுமனே நோரவேயிடமிருந்து வரவில்லை. சர்வதேச நாடுகளின் அபிவிருத்தியுதவிகள், இராணுவத் தகுகள் என பலவேறு வழிகளிலும் சிறிலங்காவிற்கு கிடைத்தன. இவ்வாறான குழுநிலையில் மற்றும் தரப்பு என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் எனக்கேள்வி எழுப்பினார். சீனாவின் தலையிடு பற்றி குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் சீனா இவ்விடயத்தில் தலையிடு செய்வதற்கு முன்னதானவே விடுதலைப்புலிகள் விடயத்தில் அமெரிக்கா முரணான நிலைப்பட்டாட்டைகொண்டிருந்தது எனவும் அவர்களிப்பிட்டார்.

இலங்கைத் தீவின் இனமுரண்பாடு விடயத்தில், நோர்வேயின் அல்லது மேற்கு நாடுகளின் அனுசார முறையில் உள்ள தவறுகளைச் சரிசெய்வதாயின், இத்தலைமீடு காரணமாக பாதிப்புக்கு உள்ளா கியுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அதற்கான முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கடுபாவியில் இவ்வாறான அறிக்கைகளில் எவ்வித பயனும் இல்லை என்றே கூற வேண்டும்.

வீர்கள் ஒருபோதும்

வீழ்ந்தகுவியல்

வித்தான்

ଓবির নীলেন্দে

ബ്രഹ്മഗിരി





நாடு கடந்து நிலைக்கும் தமிழ் தேசியம்

குகி
(ஒருபேப்பருக்காக)



தேசியம் என்பது ஒரு மக்கள் குழுவினர் தமக்குள்ளே மொழியால், சமயத்தால், வரலாற்றால், பழக்கவழக்கங்களால் இப்படியான ஒன்றால் இணைவதோடு, மிக ஆழமான ஒரு மித்த அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருக்கும், தேசப்பற்று, தேசவிகவாசம், அதற்குரிய அடையாளங்களைப் பேணுதல், என்ற எண்ணங்கருக்களால் இணைந்த ஒரு மக்கள் குழுமம்.

ஆகை தமிழர்களும் பல்வேறு நாடுகளில் பரந்துவழந்தாலும், தமிழ்தேசியத்தால் ஒன்று இணைகிறார்கள். மாணவியின் பலம் அதற்குத் தெரியாமல் இருப்பது போன்று, எமது பலமும், புலம்பெயர் சமூகத்தில், நாம் ஒற்றுமையாக,

எமது அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக எம் தலைவரால் கட்டி ஈழப்பயிற்கட்டமைப்பின் பலமும், எமக்குத் தெரியாமல் உள்ளது. அனைந்து ஈழத் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இக்கட்டமைப்பு நிறுவப்பட்டது. இது ஒரு சில வராங்களுக்குள் யா நிற்கிறார்கள்? அவர்கள் தகுதி என்ன? பின்னனி என்ன? என்று அறிய முதலே அவசரத் தேர்தலின் மூலம், பதவி, பட்டங்களோடு மக்கள் மத்தியில் குதித் தவர்கள் போல் அல்லாது, தாமாக விருப்பி, தமிழசூழத்திற்கு சேவைசெய்யவேண்டும் என்ற பெரு விருப்பில், சிறு சிறு வேலைகளைப் பொறுப்பேற்று, அதில் புதும் போடப்பட்டு, படிப்படியாக அதற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள். பல காலமாக இறுக்கமான கட்டமைப்பாக தமிழ் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று இச்செயல்பாட்டாளர்கள் இயங்கிவருகிறார்கள். இவர்கள் இயங்கும் போது அவர்வெப்போது வரும் தவறுக்காயும், பிழைகளையும் சொல்லித்திருத்திக்கொள்ளலாம். குலத்தை அறுக்க வந்த கோடி பாம்போல இதில் ஒரிருவர் நடந்து கொண்ட போது, அவர்கள் அடையாளம் காணப்பட்டு, தலைவரால் பதவிலிலக்கப்பட்டார்கள். சிலர் ஒதுங்கி இருக்கும் படிப்பணிக்கப்பட்டார்கள். புலம்பெயர் தேசத்தில் இவர்களின் மீதான விசாரணையோ, விலக்கப்பட்டதற்கான காரணங்களோ வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை.

அப்படி விலக்கி வைக்கப்பட்டவர் இப்போதி குறுக்கும் வெற்றிவெளியை சாதகமாகக் கொண்டு இன்னைரு குழுவாக தமிழை சார்ந்தவர்கள் சிலரை, தமிழோடு இணைந்து வேலைசெய்வார்கள் என அவர்களால் முன்பே இன்மானப்பட்டவர்களை அனுகி, அவர்களையும் தமிழோடு இணைத்து தேசியம் என்றபோர்வையின் கீழ் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளார்கள்.

இன்னைரு குழு இப்போ வந்து இறங்கிவிருக்கும் குழு, இது இனப்படுகொலை, போர்குற்றம்,

மாவீரர் நீங்கள் மரணித்துப் போய்விட்டேர் பார்மீது நாங்கள் பரிதவித்து நிற்கின்றோம்

போன்றவற்றுக்கென இதுவரை எதுவும் செய்ததாகத்தெரியவில்லை, இனியும் என்ன செய்வார்கள் என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இப்புதுக்க வந்த குழுக்கள் இப்படியிருக்க, பழைய நாடு கடந்து அனைத்துலகத்திலும் இயக்கும் அமைப்பு (அனைத்துலகக்கட்டமைப்பில்) விடுதலைப்படிகளின் தடைசெய்யப்பட்ட வருடம் (2001), கோட்டு குட்டுப் போட்டவர்கள் எல்லாம் ஒடி ஓரித்த நேரமும், அதற்குள்ளும் நின்று பிடித்து வேலைசெய்தவர்கள், இதற்காக சிறைசென்றவர்கள், வெளிநாட்டுப்புலன் ஆய்வு பிரிவின் நெருக்கடிக்கு உள்ளாவவர்கள், எனப் பல செயல்பாட்டு உறுப்பினர்கள் இருந்தம், இன்னமும் தமக்குத் தரப்பட்ட பணியை அனைத்துலக ரிதியில், நாடு கடந்து, அந்தந்த நாட்டில் எல்லாத்தாப்பு மக்களையும் இணைக்கும் பாலமாக, அந்தவருமாக, ஒற்றைச் தொலைபேசி குறும் செய்தியில், பெரும் மக்கள் சுக்கியை இயக்கும், தலைவர் கண்ட நாடு கடந்து இயங்கும், கண்ணுக்குதெரியாத மக்கள் சுக்கியாகச் செயல்பட்டார்கள். வெளிநாட்டு அரசும், அவர்களின் புலன்னாய்வும் பிரிவும் வியக்கும் வள்ளுண்மை, இவர்கள் மக்களோடு மக்களாக இயங்கி வருகின்றனர்கள். இது தவிர மக்களோடு இயங்க, இன்னொரு பிரிவு பேரவை என்ற பெயில் சட்டமன்றத்துறுப்பினரின் ஆதரவைபெறுவதற்கென இயக்கப்பட்டு வந்தது.

இது மட்டும் அல்லாது நாடு கடந்து, எமது எதிர்கால சந்ததியினரை தமிழ்மொழியால் இணைக்கும் பொருட்டு, தமிழ் ஆலயங்கள் என்ற பெயில் தமிழ் பாடசாலைகள் தொடக்கப்பட்டு அது வளர்ந்து பல்வேறு நாடுகளில், அதன் பாதத்திட்டங்களும் பரப்பப்பட்டு ஒரே நேரத்தில், ஒரே தினத்தில், நாடு கடந்து வாழும் எல்லா தமிழ் பின்னாக்களும் அந்தப் பரிசையை ஏடுக்கக்கூடியதாக உள்ளது. இது உண்மையில் ஒரு நாடு கடந்து இயங்கும் அரசின் பொறிமுறைக்கு, ஒரு எடுத்துக்கொட்டு. தலைவரினதும், தமிழ் பற்றாளர்களினது தீர்க்கதறி என. யாப்பு இன்றி, தேர்தல் இன்றி, ஒரே

கொள்ளகையில் இயங்கும் மக்கள் அரசாங்கத் தின்மைல்கல், இவ்வரசாங்கத்தில் பணிபுறிந்து, புரியும் தமிழ்பாதாசாலைகளும், இத்திட்டத்திற் கென அயராது உழைத் தமிழ் குழுமக்கள் எல்லாருமே இவ்நாடு கடந்து நிற்கும் திட்டத்தின் தொண்களாகப் போற்றப்படுவார்.

புலம்பெயர் நாட்டில், அமைதியாக, அதே நாடு கடந்த (concept) கருத்துருவாக்கத்தில், கத்தியினரி. இரத்தம் இன்றி யத்தம் ஒன்று நிறுத்து போல், விந்தையாக முன்பிருந்தே இக்கட்டமைப்புச் செயல்பட்டு வந்துள்ளது. அனைத்துலகக்கட்டமைப்பும், அதன்மீதான பார்வையும் நாம் யானையை பார்த்த குருடைப்போல், எல்லாநாட்டிலும் பரந்திருக்கும் அதன் புலப்பெயர் சக்தியை, ஒன்று திரட்டிப் பார்க்காது, தனித்தனியே பார்ப்பதால்தான் அதன் பரிமானவளர்ச்சியும், விஸ்வரூபமும் மக்குத் தெரியவில்லை.

இவை எல்லாம் எப்போது அழிகின்றதோ, அன்று தமிழ் மக்களின் அந்தக் கண்ணுக்குத் தெரியாத இழையும், இன்னொரு தமிழரை பார்க்கும் போது எங்களை அறியாமலே ஏற்பட்டு கின்ற பாசப்பினைப்பும், சகோதர உணர்வும் அறுப்போய்விடும். தலைவர் கண்ட இந்த நாடு கடந்து நிற்கும் மக்கள் தேசியமும் அழிந்துவிடும். இவ் மாவீரர் வாரத்தில் அத்தேசிய உணர்வை அழியவிடாதிருக்க ஒன்றாகப் பாடுபடுவோம் எனச் திட்சங்கற்பம் கொள்வோம்.

JOB VACANCY

A lively smart lady is required as a full time SECRETARY at a prestigious Language teaching college in Croydon

The Applicant should be fluent in Computer competency, English and Tamil and live locally

Please forward Applications and CVs to

Whitechapel College

பிரத்தானியக் குழுயினம் வின்னப்பங்கள், நிரந்தர வத்விட வின்னப்பங்கள், விழுது வின்னப்பங்கள் என்பவற்றை வின்னப்பிக்க தரமான ஆலோசனைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.

ESOL with Citizenship course

பரிசோதனை முழந்து 10 நாட்களில் உங்களுக்குரிய சான்றிதழ்கள் கிடைக்கும்...

நாங்கள் A1, A2, B1, B2, C1, C2 ஜியும் வழங்குகிறோம்.

Whitechapel கல்லூரியானது UKBAலோக் அங்கீர்க்கப்பட கல்வியை உங்களுக்கு வழங்கிறது.



Contact: Whitechapel College

67, Maryland Square, Stratford, London, E15 1HF.

Tel : 0208 555 3355



Email: info@whitechapelcollege.org.uk
Web: www.whitechapelcollege.org.uk





நெருப்பாற்றில் களமாடு
மாவீர்களை நினைவு கூற்றோம்

அக வணக்கம் செலுத்த, துயிலுமில்லங்கள் இல்லை. அதனை வேரோடுபோடுகிறீர்ந்து விட்டது சிங்களம். அங்கு அடக்குமுறையின் சின்னங்கள் எழுந்து நிற்கின்றன.

நிறுவப்பட்ட படைத்தளங்களின் வாசலில், கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பாளரை நினைவு றுத்தும் சிலைகள் பக்கத்து அரசு மரத்தில் விழி முடிய புதர்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை, விரிந்து கிடக்கிறது இராணுவக் குடியிருப்புகள். அவை மாவோவிள் தேசத்து அன்பளிப்புகளாம்.

மரநிழல்லில், ஓட்டைக் குடிசைக்குள் வளி
யோடு வாழும் மக்களை இந்த பொதுவுடமைத்
தேசம் புரிந்து கொள்ளவில்லை. அல்லது
புரியாததுபோல் நடிக்கிறார்களா?

വെളിനാട്ടു നാണ്യക്കൈയിനുപ്പെ ഉയർത്ത



கண்போல் நிங்கள் காத்த மன்னிடிது
இந்து குருதியால் சேர்த்த நிலமிது
உங்கள் உறுதியை உயிரினில் சுமந்தோம்
பொங்கல் விருதிலைப் போரிலே வெல்வோம்

ஒரு நறிப்பிடத் தொகை நீண்டகாலமான நோல் வியாதிகளால் நிங்கள் அவசியமுக்கியர்களா?

- Eczema
 - Vitiligo
 - Psoriasis
 - Allergy
 - Itching
 - Blemishes
 - Acne
 - Pimples
 - Boils
 - Urticaria
 - Melasma
 - Discolouration

பொன்ற வியாதிகளிற்கு முனிகை வைத்தியத்தின் மூலம் எம்மிடம் உங்களுக்கான தகுந்த சிகிச்சைகள் உண்டு.



கிள்கு எங்கள் சிறப்பான வைத்தியர்களுடன்
தொப்பு கொள்ளுவார்கள். (தமிழ் யென்
வைத்திய நிபுணரிடமும் தொப்புகொள்ளலாம்)

web : www.herbalaiddclinic.co.uk

Branch Office:
446, East Park Road
Leicester LE5 5HH

TEL: 011 6273 8614

herbalAid

The image consists of two side-by-side photographs. The left photograph shows a close-up of a knee joint, highlighting the area around the patella. The right photograph shows a person from behind, with their hands resting on their lower back, suggesting pain or discomfort in that region.

தகல் வளி, முதுக வளி, ஏதான்கூட வளி
என சுகல் வதமான வளிக்குங்குமான ஒரே
போரவிலையும் பெற்றுக்கொள்ள நாடிங்கள்

பங்க வினாவுகள் பற்று நினைவு

Herbal Aid Clinic
10 Park Avenue, Southall, Middx UB1 3AQ
Tel : 020 8843 0330 herbalaid@hotmail.co.uk



**மாவீரர் துயிலுமில்லங்களும்
துயில்கொண்டிருக்கும் மாவீரர் தெய்வங்களின்
கல்லறைகளும்**



துயிலுமில்லங்கள்	கல்லறை	நினைவுகள்
விசையடி	2,118	610
முள்ளியவளை	1,670	905
கிளிநோச்சி	1,213	755
வன்னிவிளாங்குளம்	621	235
ஆலங்குளம்	533	130
முழங்காவில்	602	357
அட்காட்சிவெளி	360	300
பண்டிவிரிச்சான்	208	64
அளம்பில்	74	73
உடுத்துறை	14	200
கோப்பாம்	648	1,184
சாட்டி	04	150
கொடிகாமம்	463	505
எள்ளங்குளம்	309	486
ஈச்சங்குளம்	392	315
மணலாறு	81	-
பட்டுகாம்	90	-
தரவை	1,488	964
தான்னடியடி	485	-
கண்டலடி வாக்னர்	284	-
மாவடி முன்மாதிரி	62	-
கஞ்சிகுடிச்சாறு	686	-
ஆலங்குளம், திருமலை	130	132
பெரியகுளம்	65	-
தியாகவளம்	35	-
மொத்தம்	12,635	7,365



Armitage and Solheim on Sri Lanka's conduct, war crimes and the Tamil question



and International Development, and former peace envoy, Erik Solheim also said the question of accountability for the mass killings of civilians in last phase of the war "will not go away", and that "the only way the Sri Lankan state can reduce the impact of this is to reach out to Tamils and find a way of resolving the Tamil issue."

They were speaking in Oslo at the formal launch of the evaluation report on Norway's protracted peace role in Sri Lanka, at which the question of Sri Lanka's future was also discussed.

Mr Armitage told the audience, "I don't think anyone disagrees that the Tamil people have been mistreated and are continuing to lack – across the board – fundamental freedoms, dignity, etc."

"Much to my dismay the government of Sri Lanka is still caught up in a chauvinistic attitude."

"I don't think they've been far sighted enough in their approach to the north and east. There has been a somewhat lessening of violence there, somewhat lessening of the abductions and things of this nature, but not sufficient."

Speaking alongside Mr. Armitage at the launch of the Norwegian evaluation of Oslo's peace process in Sri Lanka, and echoing his message, Norwegian minister for Environment

"From the US point of view we are quite dismayed at the lack of progress in human freedoms, human rights, etc, and I made that view known [to President Rajapaksa]."

"But what to do about it is the question."

"[Firstly] the international community is generally coalesced around the fact that the north and the east particularly need protections, and the government of Sri Lanka has to move in that direction. That is the united message the international community gives.

"Second, I don't think President Rajapaksa is going to be widely welcomed internationally – across the board – until there is some movement. Maybe that's the wrong strategy, but that's the way things are going."

"I think in two conversations with President Rajapaksa he actually understood – better than I had thought – what the government has to do."

Mr. Armitage speculated that President Rajapaksa might be constrained by chauvinist political forces.

However, Mr. Solheim suggested otherwise,

"[Rajapaksa] has the strongest position of any Sri Lankan President ever; huge majority in the parliament, huge electoral victory, fantastic – from his point of view – military results," Mr. Solheim pointed out.

"So why is he not using this opportunity to reach out to [the Tamils] and find a settlement?"

"[After the war] the remaining problem in Sri Lanka is not military, it is political, and it is for the President should reach out to solve that political problem, and the entire international community should be gathered behind that banner.

Mr. Solheim also said Tamils should pursue their struggle for legitimate rights peacefully and that the international community is agreed that TNA (Tamil National Alliance) should take the lead, and should be supported.

Tamils should be told there is absolutely no support for violence. They must fight for legitimate rights through Gandhian, non-violent manners and they will get [international] support."

"Leadership should move from the [Tamil] Diaspora to actors in Sri Lanka," he also averred.

The Tamil National Alliance is the most important [Tamil actor], and there is a broad international understanding that the TNA should be in the lead for Tamil rights and they [international community] should support the TNA and TNA-government talks."

In his closing remarks on Friday, Mr. Solheim also spoke of international demands for accountability for the

mass killings of Tamil civilians in the final months of the war.

"The most difficult issue [for Sri Lanka's future] is that of accountability for what happened in the last phase of the war. That issue will not go away. It will remain for a long period of time, maybe forever."

"There is no way governments can decide it should go away. These issues will be kept up by non-governmental actors, by media, and many other actors. So they will remain."

"The only way the Sri Lankan state can reduce the impact of this is to reach out to Tamils and find a way of resolving the Tamil issue – then the international community will tend to take less interest in those matters."

Asked about India's expectations after the end of Sri Lanka's war, Mr. M.R. Narayan Swamy, Executive Editor with Indo Asian News Service, also said:

"The expectations [of India] are the same as the rest of the international community."

"Nobody wants Sri Lanka to develop into a state where [the Tamils] feel permanently a minority – politically, culturally, in every sense of the term. If in the past the Sri Lankan state gave the argument there was the problem of the LTTE, they can't advance that argument anymore."

P&O CRUISES PRINCESS CRUISES Discover a different world... 

Fantastic Cruise Offers



Why go on a Caribbean cruise holiday? Because, once paradise has been discovered, it can never be forgotten. The Caribbean, with its sugar-soft beaches, turquoise seas and gently swaying palms, is one of the world's best-loved holiday destinations. With so many beautiful and diverse islands, there is always somewhere or something new to explore.

Caribbean On board Azura 6 January 2012 - 14 Nights	Fly to Barbados (on board overnight) - St. Maarten - Tortola - Grand Turk - St. Kitts - Antigua - St. Lucia - Dominica - St. Vincent - Barbados - fly home
Caribbean On board Azura 3 February 2012 - 14 Nights	Fly to Barbados (on board overnight) - Bonaire - Aruba - Ocho Rios - Grand Turk - St. Maarten - Antigua - Dominica - St. Lucia - Barbados - fly home
Caribbean On board Ventura 10 February 2012 - 14 Nights	Fly to Barbados (on board overnight) - Curacao - Aruba - Dominican Republic - Tortola - St. Maarten - St. Kitts - St. Lucia - Grenada - Barbados - fly home
Asia On board Diamond Princess 15 April 2012 - 16 Nights	Fly to Singapore - Bangkok - Ho Chi Minh City - Nha Trang - Hong Kong - Shanghai - Nagasaki - Busan - Beijing - fly home or join the optional extended land tour

CALL FOR LATEST PRICES AND FOR MORE FANTASTIC OFFERS

WHAT'S INCLUDED: All meals throughout the cruise, (Breakfast, Lunch, Tea time, Dinner & Midnight Buffet), Daily onboard activities & Evening entertainment, Onboard leisure facilities including swimming Pools, Jacuzzis & Gymnasium, Flights, Overseas transfers to/from ship (if it's a Fly/Cruise package) & all port & air taxes
What's not included: Holiday Travel Insurance (Must), Visas, Drinks on board & personal expenditure, Overseas excursions, Transport to & from local port/airport

GoCruise With Diviyesh 07714 100 447 or 0116 291 2782
Thinking of a cruise, think GoCruise... and make your dream holiday come true!
visit www.goholidayswithdiviyesh.com or e-mail me on dnd@gocruse.co.uk



mass killings of Tamil civilians in the final months of the war.

"The most difficult issue [for Sri Lanka's future] is that of accountability for what happened in the last phase of the war. That issue will not go away. It will remain for a long period of time, maybe forever."

"There is no way governments can decide it should go away. These issues will be kept up by non-governmental actors, by media, and many other actors. So they will remain."

"The only way the Sri Lankan state can reduce the impact of this is to reach out to Tamils and find a way of resolving the Tamil issue – then the international community will tend to take less interest in those matters."

Asked about India's expectations after the end of Sri Lanka's war, Mr. M.R. Narayan Swamy, Executive Editor with Indo Asian News Service, also said:

"The expectations [of India] are the same as the rest of the international community."

"Nobody wants Sri Lanka to develop into a state where [the Tamils] feel permanently a minority – politically, culturally, in every sense of the term. If in the past the Sri Lankan state gave the argument there was the problem of the LTTE, they can't advance that argument anymore."

Shoptek.co.uk

A2 Asfare Business Park, Hinckley Road, Wolvey, Leicestershire LE10 3HQ


USED SHOP SHELVING

Large stock of used shop shelving



NEW SHOP SHELVING

1000mm GONDOLA BAY £146+vat



Suppliers of New and Used Shop Shelving
From our Cash & Carry Warehouse

Shoptek.co.uk Tel: 01455 221512 Email: info@shoptek.co.uk



Pirapaharan Quotes...

To commemorate the 57th birthday of Tamil National Leader Mr. Velupillai Pirapaharan, we publish his worthy quotations which are significant to the current context of Tamils' political struggle.

Commitment

"During our long journey towards liberation we have crossed rivers of fire. It is our commitment to the cause that sustained us during these violent upheavals. The cause we have charted to fight for the right to self-determination of our people is right, fair and just. From the beginning up to now, we are resolutely committed to our cause. Our cause is our towering strength. It is because of our firm commitment to our cause we have our importance, individuality and history" (1996)

Gender equality

"Our struggle shines as a superb paradigm of women's ability to accomplish anything. So that our race may honour humanness which is beyond masculinity and femininity, womankind is extending its hand of love and friendship. Only when man as a gender grasps this loving hand with deep awareness will equality between men and women be a reality." (March 1996)

Disciplined life

"Perform your duty without regard to the fruits of action", says the Bhagavad Gita. I grasped this

profound truth when I read the Mahabharata. When I read the great didactic works, they impressed on me the need to lead a good, disciplined life and roused in me the desire to be of service to the community. Above all, Subhash Chandra Bose's life was a beacon to me, lighting up the path I should follow. His disciplined life and his total commitment and dedication to the cause of his country's freedom deeply impressed me and served as my guiding light. (How I became a freedom fighter - Interview, April 1994)

International community

"We are fully aware that the world is not rotating on the axis of human justice. Every country in this world advances its own interests. It is the economic and trade interests that determine the order of the present world, not the moral law of justice nor the rights of people. International relations and diplomacy between countries are determined by such interests. Therefore we cannot expect an immediate recognition of the moral legitimacy of our cause by the international community." (1993)

India's intervention

As a consequence of India's direct and violent intervention in the Tamil National problem through the medium of this Accord, the future of our people, their socio-political existence is suddenly thrown into the darkness of uncertainty confusion and gloom. Our political struggle

of self determination which is a product of a lengthy evolutionary history extending over forty years, a product of national campaigns, of mass agitations, of revolutionary armed resistance, is faced with the danger of being stamped out. The ultimate consequence of the Indian intervention is the grave danger of the complete subjugation of our people to the dictatorial dominance of the Sinhala ruling class and the perpetuation of oppression, state terror and genocide. (1988)

Modes of struggle may change

I have an unshakable faith that only an independent state of Tamil Eelam will provide a permanent solution to the problem of the Tamil Eelam people. Let me make it absolutely clear to you that I will continue to struggle for the cause of Tamil Eelam. The forms and modes of struggle may change but the goal of our struggle will never change. If our cause is to triumph we should have the whole-hearted support of our people. Circumstances might arise for our liberation organisation to participate in the interim government, or in the election for the sake of promoting the interests of our people. But I wish to declare, firmly, that under no circumstances and at any point in time will I ever contest the elections or accept the office of Chief Minister. (1987 at Suthumalai)

National aspiration

"We are a movement fighting for liberation. We are not an ordinary group which stands abjectly in askance of concessions... Our goal is that we should live with honour peace, safety and freedom in our home soil, our own soil which historically belongs to us. This is our national aspiration." (1994)

Sinhala nation

"We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their

freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity." (1994)

Social evils on women

"Our women are seeking liberation from the structures of oppression deeply embedded in our society. This oppressive cultural system and practices have emanated from age old ideologies and superstitions. Tamil women are subjected to intolerable suffering as a consequence of male chauvinistic oppression, violence and from the social evils of casteism and dowry." (1992)

Strength of our struggle

"The strength of our struggle arises from the fierce determination of our fighters. Their firm commitment and their courage to act without the fear of death are the force and resource of our struggle. The whole world is providing arms and funds to our enemy. We are not begging from the world... We stand firm on our own legs, on our own soil, on our own people and fight with our own hands... Since we are firmly rooted in our own strength we stand upright without bowing to the pressures of others." (1992)

Struggle for self determination

"We launched our struggle for self determination and political independence because of the systematic oppression of our people by the Sri Lankan state... It is the Sri Lanka government which has failed to learn the lessons from the emergence of the struggles for self determination in several parts of the globe and the innovative structural changes that have taken place... We are not warmongers who love violence. We want a permanent, stable and honourable peace... One day, when our enemy knocks at our doors for peace, we will extend the hand of friendship." (1992)

Support from Tamil Nadu

"The wave of sympathy that sweeps across Tamil Nadu whenever Eelam Tamils are repressed has always been a deterrent to our ruthless

enemy and a great source of hope and relief to our aggrieved people. It also impresses upon the world that the Eelam Tamils are not alone and without support." (1995)

War heroes

"Our tradition of venerating martyrs as war heroes has always irritated the Sinhala chauvinist state.they feel that this tradition has become a source of inspiration to the Tamil freedom movement. Impelled by this hostile attitude, they committed a grave crime that deeply offended the Tamil nation. The enemy forces committed the unpardonable crime of desecration, disrupting the spiritual tranquillity of our martyrs. Their war cemeteries underwent wanton destruction, their tomb-stones up-rooted and flattened and their memorials erased without a trace. ... This act cannot be dismissed as a wanton display of an occupying army. This is a grave act of terrorism which has left an indelible stain in the soul of the Tamil nation." (1997)

Women liberation

"The historical storm of the liberation struggle is uprooting age old traditions that took root over a long period of time in our society... The ideology of women liberation is a child born out of the womb of our liberation struggle... The Tamil Eelam revolutionary woman has transformed herself as a Tiger for the liberation of our land and liberation of women." (1993)

Tamil Youth

At this historic juncture, I would request Tamils, in whatever part of the world that they may live to raise their voices, firmly and with determination, in support of the freedom struggle of their brothers and sisters in Tamil Eelam. I would request them from my heart to strengthen the hands of our freedom movement and continue to extend their contributions and help. I would also take this opportunity to express my affection and my praise to our Tamil youth living outside our homeland for the prominent and committed role they play in actively contributing towards the liberation of our nation. (2008)



- ✓ Accountancy & Auditing
- ✓ Business Start up Advice
- ✓ Business Plans & Cash Flow Forecasts
- ✓ Personal tax Affairs & Self Assessment
- ✓ Company Tax Affairs & Company Tax Return (CT 600)
- ✓ Company Formation
- ✓ Preparing VAT, Payroll for the Sole Trader, Partnership & Limited Companies

- ✓ Attending VAT & PAYE visits
- ✓ Tax Investigations
- ✓ Solicitors Accounts & Accounts Reports

TAMSONS
Accounting & Tax Consultancy Ltd.
65 Southlands Road, Bromley, Kent, BR2 9QR
Tel: 020 8313 0800

DUE TO THE RELOCATION OF OUR BUSINESS
TO A NEW 75,000 SQ FT DEPOT
WE ARE HOLDING OUR

GRAND OPENING

ON WEDNESDAY 14TH DECEMBER AT 10AM

AMAZING DEALS
FROM MAJOR SUPPLIERS
DURING THE
OPENING



ABRA WHOLESALE LTD.

'We Lead Others Follow'

5, PICKETT'S LOCK LANE,
EDMONTON, LONDON, N18 3BD.

Tel: 020 8887 9303, Fax: 020 8887 9304

E-mail: sales@abrawholesales.co.uk

Web: www.abrawholesales.co.uk

CURRENT PROMOTIONS FINISHING THE 30TH NOVEMBER

LUCOZADE

PM £1.59 - 12 X 1LTR (VAS)



£9.99

COCA COLA (GB)

24 X 330ML



£5.99

LIPTON

ICE TEA - 12 X 500ML (VAS)



£4.79

EVIAN

24 X 500ML



£5.19

BOOST

PM 49p - 24 X 250ML



£4.89

FREEDOM

TOILET ROLLS - 10 X 4'S



£5.49

RIZLA

BLUE SLIM - 50'S



£11.99

PANASONIC

AA - 12 X 4'S



£2.99

DUREX


6 X 3'S (VAS)



£5.99

JOHNSON'S

COTTON BUDS - 6 X 100'S



£3.29

COLGATE

MAX CAVITY - 12 X 100ML



£5.79

COLGATE

ZIG ZAG TOOTH BRUSH - 12'S



£3.79

COMFORT

FABRIC CONDITIONER - 8 X 750ML (VAS)



£7.49

EASY

FABRIC CONDITIONER - 6 X 2LTR (VAS)



£3.79

DAZ

WASHING POWDER PM £2.29 - 5 X 680G (VAS)



£7.99

T & C APPLY

BULLDOGTM

Energy Drink with Taurine



THE QUEEN'S AWARDS
FOR ENTERPRISE:
INTERNATIONAL TRADE
2009



THE QUEEN'S AWARDS
FOR ENTERPRISE:
INTERNATIONAL TRADE
2010



THE QUEEN'S AWARDS
FOR ENTERPRISE:
INTERNATIONAL TRADE
2011


SHEER ENERGY

35p

Power to
topple any Bull!



Regular



Sugar Free



Sun Mark Limited

World Class Products

ROBUST
BODYPROMISING ENERGY

Gluco-Max
Max Energy

POLE HEAVEN
OUT OF THIS WORLD

ROYALTY BULLET
Taste of Distinction ENERGY DRINK

Golden Country
Sugary Treats

BULLDOG
BODYPROMISING ENERGY

summer fine
smooth taste

Anmol

LASER
NO CHOLESTEROL

English Breeze
The Scent of an English Summer

Flower Garden
Gardener's Secret to a Green Garden

SUMO
TOUGH ON GERMS

TOILET GUARD
FIRST LINE OF DEFENCE

Comfi
Soft & Strong

www.sunmark.co.uk



அன்னோட்டோப் அரசியலை

கல்வறையில் தூங்குகிற கண்மனிகாள் உங்களது வல்லமையை என்னி மனங்குமைந்து பாடுகிறேன் நெஞ்சை நிமிர்த்தி நெருப்பை அதில் ஏந்தி அஞ்சாலைக்கிந்த அவனிக்கிளக்கணாமாய் வாழ்ந்து மடிந்தீர் எம் வாழு இனி என்னாகும்?

உள்ளே இருந்து உரொட்டிக்கு மாக்குமைத்த கள்ளர்களாலன்றோ கண்மனிகாள் நீரழிந்தீர்

என்ன நடக்கிறது என்று அறியாமல் சொன்னபடி கேட்டுத் துயிஸாதுமைத்தே!

ஐயோ! இதென்ன அவலம்? பல்லயிரமாய் பொய்யடல்கள் நீத்துப் புகழுடலை எய்தி விட்டார்!

கையாற் களியுருடிக் கணபதியைச் செய்து வைக்க மெய்யாய் அது குங்காய் வேறுபட்டுப் போனது போல் நாடொன்று காண்போம் நம்வாழு துச்சமென்று காட்டென்றும் மேடென்றும் கல்லென்றும் முன்ளென்றும் பாராதுமைத்தீர் பயன் கெட்டுப் போவதுவோ!

பெற்றோரும் கூடப்பிறந்தவரும் சேர்ந்து அழ உற்றார் உறவினர்கள் ஹாவர்கள் வேண்டியிற்க இல்லை நாம் செல்வோம் எமதிழம் காண்போமென்று) எல்லா உறவினையும் எடுத்தெறிந்து சென்றவரே

கூட இருந்தே குழிபறிக்கப் பார்ந்திருந்த வஞ்சத் துரோகிளாஸ் மன்னில் விழுந்துவிட்டார்

ஓன்றா ஒரு நாறா ஓராயிரமா? சே! என்னில்பங்காத எத்தனைபேர் வீழ்ந்துவிட்டார் வீரர் முழுதும் விழுவுக்கிறைப்பட நாம் வேறுக்கப்பட்ட விதி தன்னை என் சொல்வோம்

ஆக்கு முனையால் முடிந்த வரைமுயன்று ஆக்கிய நம் கூட்டை அழிந்து படவவைத் தகட்டிக் கொடுத்த கயவர்களால் அன்றோ நம் நூட்டை இழுத்தோம் நூட்பு பினாங்கங்காயானோம்

உங்கள் முழுஷியல்லாம் உருவழிந்து போனது ஏன் உயிரெவிட இந்த உலகில் விணையுன்டா! அதனைக் கொடுத்தீரே அப்படியும் தோற்றோமே! என்ன உலகமடா ஏனிந்துப் போல்லாப்படு

வல்லமையால் காங்கள் மன்னைப் பறிந்து விட்டார் எல்லாமும் போக்கே இளியென்ன கெம்வதென்று கண்களங்கி நிற்கையிலே கண்றாலி இசீதென்ன? உங்கள் பெயரால் ஓராயிரம் குழுக்கள் வேறுட்டு எஃதை விளைவிக்கப் போகின்றார்

பங்கிடலில் வந்த டனை முற்றிட போனதனால் தங்கங்காள் உங்கள் தரம் தாழ்த்த நிற்கின்றார்

மாவீரர் நீங்கள் மரணித்துப் போய் விட்டார் பார்த்து நாங்கள் பரிதவித்து நிற்கின்றோம்

ஒன்றாகி நின்று உங்களது சாந்திக்காய் மன்றாடக் கூட வழியின்றித் தங்களது சொந்த நலன்களுக்காய் சொந்தச் சுகங்களுக்காய் எந்தவித அக்கறையும் எம் மன்மேவில்லாது

மாவீரர் நாளை மலினப்படுத்தி அதை ஓரிடத்தில் செய்ய ஒருப்பட்டுப் போகாதோர் ஆராயிருந்தாலும் அவர்கள் துரோகிகளே!

எங்கே துரோகம் இருக்கிறது என்பதனைக் கண்டறிய வொண்ணாக் கடை நிலைக்கு வந்து விட்டோம்

தானைத் தலைவனவன் தன் பாட்டில் போய் விட்டான் ஊனமுற்று இந்த உலகில் உழல்கின்றோம் என்றோ ஒருநாள் எமக்கும் விழுயிமென்று என்னிரி யிருக்கையிலே இசீதென்ன கோளாறு?

ஆனாகோரு பறத்தில் அவர்கள் இழுக்கின்றார்

எங்கே நாம் சென்று இரங்கல் நிகழ்வுதனில் பங்கு பற்றி உங்கள் படங்களின் பூன் அஞ்சலிப்பது) என்று அறியாது இருக்கின்றார் சாம்மவர்கள்

குத்துவக்கை தேய்ந்து குறுந்தடியாய் ஆனதுபோல் கட்டெறும்பாய் மாறிக் கழுதையது தேய்ந்தது போல்

மண்ணுக்காய் வாழ்ந்து மரணித்த உங்களை நாம் என்னிரி மலர் சாந்தம் இவ்வரிய நன் நிகழ்வும்;

மெல்ல அதன் புனித மேன்மை தனை இழந்து சில்லறைகள் கூட்டும் சிறுவட்ட மாய்விடுமோ?

ஐயோ! இது வேண்டாம் அளப்பரிய சாதனங்கள் செய்து உயிர் கொடுத்த தேசத்தின் சிற்பிகளே!

உங்களை நாம் எங்கள் உள்ளத்தில் வைத்தென்றும் போற்றி இதயமெனும் புத்தாக்கி நிற்கின்றோம் ஆற்றல் மிகுந்தீர் உம் அர்ப்பணிப்பு ஒர் போதும் காற்றில் கலந்த கதையாகப் போகாது

மாவீரர் நானும் மரணித்துப் போகாறு

இந்த உலகும் இதில் வாழும் எம்மினும் எந்தவரையில் இருக்குமோ அவ்வகையில் சொந்தமகாள் உங்கள் நாய் பண்ணின்னை வெஞ்சுசில் இருத்தி நினைவு மலர் சாத்தி

அர்ச்சிப்போம் அன்போடினைந்து.

எட்டுத் திசையெல்லாம் எமக்காக நீர் பறந்தீர் எங்கள் விடுதலையின் ஒப்புற தியாகிகளே...



27.11.1982 தொடக்கம் 20.11.2008 வரை தமிழ்மூ

விடுதலைப் போரில் வீரச்சாலைத் தமுகிக்கொண்ட மாவீரர்களின் தொகும்பு

ஆண்டு	ஆண்கள்	பெண்கள்	மொத்தம்
1982	01	00	01
1983	05	00	05
1984	36	00	36
1985	123	00	123
1986	260	00	260
1987	439	14	453
1988	355	11	366
1989	373	01	374
1990	893	72	965
1991	1413	209	1622
1992	718	74	792
1993	804	124	928
1994	366	12	378
1995	1220	288	1508
1996	1095	285	1380
1997	1605	507	2112
1998	1158	648	1806
1999	1053	496	1549
2000	1240	734	1983
2001	492	270	762
2002	30	16	46
2003	61	11	72
2004	63	17	80
2005	43	15	58
2006	755	259	1014
2007	1043	159	1202
2008	1578	6=61	2239
சரோவர்	264	2	266
தனிக்குழு	10	0	10
மொத்தம்	17,496	4,894	22,390

27.11.1982 தொடக்கம் 20.11.2008 வரை வீரச்சாலைத் தமுகிக்கொண்ட குழும்யுலிகள், எல்லையை, நாவற்றை மாவீரர்களின் தொகும்பு

விளக்கம்	ஆண்	பெண்	மொத்தம்
தலைக்கரும்புலிகள்	87	26	113
கடஞ்சுநடலிகள்	187	79	266
மொத்தக் கடஞ்சுநடலிகள்	274	105	379
எல்லைட்டாநை, மாவீரர்	276	05	281
தாவற்துறை மாவீரர்	34	03	37
மாண்புதர்	19	-	19
நாட்டுப்பற்றாளர்கள்	456	28	484



**NAG & Co.
SOLICITORS**

Tel: 020 7737 1211 | Fax: 020 7731 1431

Email : nagandco@yahoo.co.uk

Unit 3 Holles House, Myattsfield south, London SW9 7JN

Nearest Underground - Brixton Station on Victoria Line and Oval Station on Northern Line

- ✓ CRIME
- ✓ CONVEYANCING
- ✓ MATRIMONIAL
- ✓ IMMIGRATION
- ✓ TRAFFIC MATTERS
- ✓ LANDLORD & TENANTS
- ✓ POLICE STATION MATTERS
- ✓ EMPLOYMENT MATTERS
- ✓ WORK PERMITS

KIDS புப்பர்

தங்கத் தாந்தா -
சோமசுந்தரப் புவர்

பில்குத்தாந்தா

- 1 இரு பாலாக்டிக் மற்று உதிர்ப் புவர்
- 2 சிலாஷ்கரங்கள் வர பட்டங்கள் எழில்கள்.
- 3 ஆயுதம், தாநி வெளி அதில் கிழமை வீரர் என்று புவர்.

By : Maathavi

Towards a New Day

*The Sun is rising says the glow in the east
For eyes thirsting for beauty, a lavish feast*

*As clean as a slate, a brand new day
For every man to walk his way*


*From grey to pink with blood red strokes
What myriad colours the sky does soak*

*Such are the hues Nature sought
Oh! What exquisite magic her brush has wrought*

*Like a lotus opening at the crack of dawn
Or the innocent face of a peeping fawn*

*A clean slate, a brand new day
For every man to walk his way* By : Suruthi

Answer - Join Dots - 156



What is the capital of Texas?



By: Lahuvi

By: Rahavi

By: Rehashan

By: Thnuga

By: Hashani

My Hand Bag



Word search - 156 Answer

D	E	L	J	E	U	A	R	S	M
P	R	D	V	F	A	M	M	I	T
A	N	T	G	E	Q	Y	Z	A	I
A	U	H	K	U	L	A	V	I	W
N	S	A	D	D	I	S	O	H	I
A	M	C	B	N	J	E	U	O	P
I	U	H	C	X	T	U	K	A	R
S	D	I	O	P	C	X	T	U	K
L	D	M	R	D	V	F	T	N	G
U	I	F	U	N	B	R	A	I	N

Join Dots Answer - 157



Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last issue winner is Rahavi

Dear Kids...

Do you like to draw? Send in a picture with description to ORU PAPER and you could be the lucky winner of a new stationary kit!

மொஞ்சலை தேடுவூல் (காயக்கு) - 158

ய	எ	ன	ன	க	ப	உ	ஊ	ஏ	ய
எ	த	ய	ஃ	ஃ	பா	அ	க	ன	
ஏ	ஞ	ஓ	ர்	ர	வீ	மா	எ		
ய	து	ஆ	ஒ	ஒ	ஞு	ஷ	தா	ஃ	
உ	ப்	ஈ	ஏ	ஏ	ஏ	ஏ	ய	அ	
ஒ	ர	சி	ங	ங	ங	ங	க	இ	
ஞ	வீ	உ	ஷ	ஷ	ஷ	ஷ	ம		
ச	வ	ற	வீ	வீ	வீ	வீ	த	வை	எ

சொற்கள்: தமிழ், விடுதலை, தாயகம், ஈழம், மாவீரர்

Write the hidden words - 158

S	.	V	.	N	N	M	M	N	.
N	.	V	.	M	B	.	R	M	N
.	V	T	V	T	.	.	R	.	R
.	S	V	N	L	.	.	W	M	.
T	W	.	N	T	Y	M	R	.	T
T	S	S	.	.	S	.	R	S	.
.	.	L	.	M	.	NN	V	.	
.	V	.	R	M	.	T	.		
.	W	S	M	.	R	.	T	V	.
M	.	V	.	R	.	R	N	.	R

Hidden Words:

Subject: Maaveerar Naal
NOVEMBER, TWENTY SEVEN, MAVERAR,
EELAM



நெஞ்சை நிமிர்த்தி நெருப்பை அதில் ஏந்தி அனுசாமைக்கு
புது இலக்கணம் வகுத்துச் சென்றிரோ....



போனவேற்கீழ்க்கு கேட்கிறது.....

தாயக முகிலுக்குள் கருத்தரித்த
மழைத் துளிகளே!

கடலில் விழுந்து முத்தாகினீர்
கானகத்திடை வளமாகினீர்
தாய் மண்ணில் உரமாகினீர்

உறவுப் பொதிகளுக்குள்
உம்மை அடைகாத்தோம்
முகமறியா எங்களுக்காய்
முற்றும் நந்தீர்

விழிவு என்னும் திசையில் சென்றிர்
வேங்கை வீரன் என்றால்
புனிதம் என்ற விளக்கம் தந்தீர்!

சிறுகுகைக்குள் பிறந்து
சிற்றின்பக் கேணிக்குள் மூழ்கி
அவிந்து பின் இறப்பதுநான்
பிறவிக் கடனாகிப் போன
மனிதனுக்கு...
புத்தன் யேசு என்றோ
வேறு சித்தரென்றோ
எங்கள் நாட்களில் எவ்வும்
வரவில்லை

அன்பு கருணையுடன் வீரமென
அனைத்தும் நிரே கற்றுத் தந்தீர்
சுதந்திர வேட்கையை செயலில்
காட்டி - அரவணைத்தீர்!

தாய் மண்ணில் -
புலம்பெயர்வாழ் தேசத்துத்
தமிழர் நெஞ்சில் -
தியாகத்தின் பளுவேற்றிக்
சென்றுவிட்ட உறவுகளே!
தாய்மன் வயிற்றில்
எம்மோடு உடன்பிறந்து,
அவள்தன் கருவறைக்குள் மீண்டும்
புகுந்துவிட்ட சொந்தங்களே!

உங்களுக்காய் உருகுதல்
தொடர்கிறது எமக்குள்!
பரந்த வானம் கடல் நிலம்
அத்தனையும் தொலைத்துவிட்டோம்
தழுவிவரும் தென்றலைக்கூட
நிபந்தனைகளுடன்தான் சுவாசிக்கிறோம்.

நாமெல்லோரும் இரவை கோடிக்குள்.
அங்கவீரர்களாய், பாவிகளாய்,
ஆற்றலில் பல குறைக்கப்படவர்களாய்
எதிரிகளின் சிறைபிடிப்புக்குள்
ஏதிலிகளாய் பிச்சைக்கு ஏந்துகிறோம்.
தமிழன் என்றால் அடிமை என்னும்
பெயர் குடிக் கிடக்கின்றோம்.

உங்கள் நினைவுகளில் தலைவண்ணக
முன்னை நாட்கள்போல் முடியவில்லை
மலர்தூரை வருகின்ற பொழுதுகளில்
உள்ளங்கள் கசிந்திருக்கும் வேலையிலும்
வெல்லோம் எனும் பெருமைத்

தலைக் கணத்தில் உங்களை
இன்றெம்மால் நினைவுகளாள்
முடியவில்லை
அகதிக் கண்ணிடுள் அகப்பட்ட
பறவைகளாய்....
சுக்திக்குளத்துப் புழுக்களாய்...
உயிர் பிரிந்து போனவர்க்காய்
உழும்புகின்றோம்.

இங்கே நம் வாழ்விடத்தில்
சாமப் பொழுதுகளில்
தாயகத் திசையிருந்து
எங்களுக்காய் போனவரின்
குரல்கள் பல கேட்கிறது.

விழிந்தீர் துடைத்தெறிந்து,
இனி உங்களுக்காய் நாமென்று
உறுதிகொள்ளுங்படியாய்
எங்களுக்காய் போனவர்கள்
அழைக்கும் குரல்கேட்கிறது
இங்கெம்மை வந்தடையும்
அத்தனை குரல்களையும்
ஶுற்றுப்படுத் தூயலாமல்
மனதுக்குள் அழைகின்றோம்!

மீண்டும் தலைநிமிர்த்தும்
உரிமைக்காய்
இருவு பகல் எங்குகிறோம்!

ஹேராஜ்-நீண்டி

மாவிரரே!
உங்கள் நினைவாக
கணத்த மனத்துடன்
என் கரங்களில் தீபம்
ஏற்றி வந்தேன்.
இதனை
எங்கே ஏற்றிடுவேன்!
ஏற்றுமிடம்
தெரிய வில்லை
எங்கித் தவிக்கிறேன்.

மாவிரரே!
உங்களுக்கு தீபம்
எங்கே ஏற்றுவேன்?
ஏற்றுமிடம் தெரிய
வில்லை
எங்கித் தவிக்கிறேன்.

பொறுங்கள் மேலும்
ஒரு திசையிலிருந்து சுத்தம்..

நாங்கள் புண்பட்ட
காரணத்தால்
புலம்பெயர்ந்து வந்தவர்கள்.
உண்மையின் வழி நின்று
உரிமைக்கு குரல்
கொடுப்போம்.

தனிப்பட்டோர் நலம் பேணாத்
தமிழ்நாலன் காப்போம்
எம் தேசத்தின்

புதல்வர்களை
சிறப்பாக வழிபடுவோம்.

மாவிரரே!
என்ன செய்வேன்?

எந்தப் பக்கம் நான்
செல்வேன்.

ஒன்று
உண்மையில்லை என்று
எனக்கு தெரிகிறது.
மற்றதை உணர முடியாமல்
உள்ளம் தவிக்கிறது
கனத்த மனத்துடன்
கரங்கள்தான் மாவீரர்
நேசிப்பவர்கள்
இங்கே வாங்கோ...

மாவிரரே!
இன்னும் கொஞ்சம்

செல்பளி

12 நாள்
சுற்றுலா

மார்கழி தீருவெம்பாவை தேர்த்தீருவிழா
மற்றும் அறுபடை வீடு தரிசனம்

£999
மட்டும்



நினைக்க முக்கி தீருவங்களாமலை, தரிசிக்க
முக்கி சிதம்பரம், பிரக்கி முக்கி தீருவாளர்,
கிரக்கி முக்கி காசி தூப்பக்களுக்குச் சென்று வர
எல்லோருக்கும் வாய்யுடுக் கிடைப்பதில்லை.
அவ்வாராணதொரு வாய்ப்பை இசைற்றுவா
மூலம் ஒழுங்க செய்துள்ளோம்.
அறுபடை வீடும் சீவ ஸ்தலங்களையும்
முறையாக தரிசனம் செய்ய 14 நாட்கள்
கொண்ட ஒரு ஆணமிக் கூறுவா.

41 வருட
அனுபவம்

மார்க்கி மாத அறுவைக்கு பதிவு செய்யபடுகிறது.
உங்கள் இருக்கையை உறுதிப்படுத்தி கொள்ளுவதன்.

- நூத்தனை • பழுதுக்கோவை • தஞ்சை • தெருப்பத்
- பாலோஸ்வரம் • வாம்பரை • மலையீனாஸ் • நூர்செஷனூர் • பழங்
- பங்களையாப்பூர் • நூப்பிரஸ்தூர் • காஷிபாலை

மூத்து நெடுங்கு வருமானம் தெருப்பத்

ஆலம்புழை
படகு சவாரி

காஷியாகுமரி, தூஞ்செஷனூர்,
தீருவங்களாமலை, மதுவா,
பழங், நூப்பிரஸ்தூர், தீர்ச்.
Chennai (Shopping)

£999
மட்டும்

A/c வாக்காம், A/c தங்குமீட் வசதி, சுத்தமான கரவு உணவு மற்றும்
தீயீர், என்றாவகயான வசதிகளும் செய்து தாப்பறம்.

முருகனி TRAVELS

அழைஞ்கள் 020 7043 4319



அஞ்சா நெஞ்சோடு அசையாத இலக்கோடு...
தமிழில் காண விரைந்திட்ட வீர மறவர்களே....



வீரத் தெய்வங்களே வெளியே வருக...

கண்ணப்பறிக்கும் மின்னால் வெட்டுக் கருமோகங்கள் கட்டிப்புறா இடியெழுகு.
பூவிகுளிர மழைபொழிக் கோடுரமனிகள் அதிர குத்துவிளக்குகள் ஒளிர கருவுவறைக் கதவுகள் திறந்து தெய்வங்கள் தெருவிலிறங்குக் கம்புரா வீணை மத்தளமேந்திய காந்தசொருபங்கள் கண்ணதிக்குள்ளே தூங்கிக் கூட்கு.
வேலும் வாஞும் குலமும் ஏந்திய வீரத் தெய்வங்கள் வெளியே வருக.
புழுதி எழுத்துப்போய்க் குரியனைத் திரையிட கோபவிழிகள் குருதி நிறமாக தண்டையும் சிலம்பும் சுப்திக்க கக்திகள் தாண்டவமாடுக.
ஊழிக்கத்து இதுவென உவகம் வேகமெடுத்துச் சுழல்க் காக்டை தண்டிலை சமரம் யாவும் எழுகு.
குடை கொடி ஆழும் குலமும் ஏந்திய வீரத் தெய்வங்கள் வெளியே வருக.
விளக்குக்குள்ள செய் பாடுவோர் வேண்டாம் நாமார்க்கும் குடியல்லோம் நமனை ஆஞ்சோம் பாடிய நாவுக்கரசரே வருக.
கொடிமரமல்லாம் குதிக்க.
பூசையற்றுப் போனது திருக்கோயில் நோத்துக்கு உணவு யார் தருவார்? விளக்கேற்ற யாருமற்ற போது இருட்சிலைக்குள் ஏனிருத்தல் வேண்டும்? “புனவில் ஏடெதிர் செல்வெனச் செல்வவும் புத்தனார் தலை தத்தெனத் தத்தவும்” செந்தமிழ்ப் பதிகம் பாடிய திருக்குரவர் யாவரும்.
வந்தெம் இப்பக்களையக் கோளாறுபதி கம் பாடுக.
அனந்த சயனத்திருக்கும்.

ஆதிமுலத்தின் கருடவாகனமே! காற்றில் எழுகு குண்டு வீசுவரும் யந்திரப் பறவையை குதறுக் கூந்தல் கலையை கொற்றவை வந்து உன் கோயில் எரித்த கொடியவர் குஞ்சியை தலையிற் துவி நீராடுக. ஊருள் நாம் புகுவோம் விளக்கேற்ற வீடு வாருவோம் அதுவரை என்னை தன்னைர்று எப்படியிருப்பீர்? தெய்வப்பொருளெல்லாம் பொய்யுறையெனவே பேசுவும் அறிவிலோம் உண்மைப்பொருளென உணரவும் தெளிவிலோம் இருதலைக் கொள்ளியாம் நானம் கைவராது எம்நாட்கள் கழிகின்றன. உணரவும் தெளிவிலோர் உருவரம் தருக.
போரிடப்பறப்படுக... வன்னிமண் இன்னொரு திருச்செந்துராகட்டும் குரர் படையளிக்க வேலாயுதம் எழுகு
- புகுவை இருத்தினதுரை



பெரு வேரகள்...

இப்போது கார்த்திகை மாதம்! கரு மேகம் சூழ்ந்து இட இறக்கி எம் கண்ணீரில் வறங்கு போன தேசத்திற்கு மழை பொழிந்து காலப் பெரு வெளியில் தமிழர் தம் வாழ்விழ்காய் கல்வறையுள் தூயில் கொள்ளும் ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை நினைவு கூர்ந்து குளிர்விக்கும் நன் நாள் இது!

அடிமைத்தளையுள் சிக்கி தமிழன் உணர்வை தொலைத்து வம்சம் தனை இழந்து வாழ்வை பறி கொடுத்து வந்தேறு குடி என சிங்களால் வழங்கப்படும் நாமத்தை பெற்று வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து உலகநியா இனமாக ஈழத் தமிழன் உருமாறிக் கிடைந்திடுவான் என இறுமாப்போடு எமை அழிக்க வந்தோர்க்கு தமிழர் தம் வீரம் உணர்ந்து தூயில் கொள்ளும் குழந்தைகளை நினைவு கூறும் நன் நாள் இது!

பேசும் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் எங்கே என அடி முடி தேழிய தமிழர் தலை முறைக்கு நூம் அருகே இருக்கிறார்கள் காவல் தெய்வங்கள் - உமை(க) காக்க வந்த தெய்வங்களாய் கல்வறையிலுள் தூயில்கிறார்கள் என சேநி கொல்லி எமை நிமிர்ந்து நிற்கச் செய்த மழைக் காலமாவீர்ச் மாதமிது!

வீழும் தமிழர் இனம்; தமைக் காக்க வழி தெரியாது தம் எதிர் கால வராழ்வை தொலைத்து சாகும் தமிழர் இனம் என இனவதிப்பு நடனம் ஆடிய இனவாதப் பேய்க்குங்கு ஆளப் பிறந்தவர்கள் தமிழர்கள் என உணர்த்த ஒரு தானைத் தலைவரை தந்ததும் இந்த மாதம் தான்! கல்வறையை அழித்தோம் கருமமே கண் எனவாகி தமிழர் தம் உணர்வுகளை


நீராக்கி பொகக்கி விட்டோம்; போரில் பின்னைடையை வைத்தோம். இனவாத சித்தாந்தப் பேய்களுக்கு மக்கள் தம் மனதில் இன்றும் இவர்கள் இருக்கிறார்கள் எனும் உண்மை தெரியாது போய் விட்டதே!!

நீங்கள் வாழும் தெய்வங்கள்! எம் வாசல் வந்த பகையை அழித்து எனம் காத்து நின்ற நடமாடும் செல்வங்கள்! கண் முன்னே தரிசித்தோம்! பகை கண்டு அஞ்சற்க எனச் சொல்லி நின்றவர்கள்! என முன்னே நிற்கையிலும் மன்னவனின் மொழியினை மனதில் நிறுத்தி தாயகம் ஒன்றே கனவெனக் கொண்டு - இன்று வேரென எம்மோடு தொடரும் பெரு விருட்சங்கள் நீவிர!

கார்த்திகைப் பூவும் கதிரவன் ஒளியும் பார்த்திருக்கப் புலியானோர் சேதிகளும் உம் பாதம் தொடர்ந்தனவே! வார்த்தைகள் கொண்டு உணை எப்படிப் பாடி கவிப் பா ஆக்கிலாம் என என்னைனாலும் தமிழில் ஏதும் சிக்கலையே எம் தேவரீடே!

நம் நினைவுகள் எம் மனக் கனவுகள் கல்வறையை அழித்தோம் என கூப்பாடு போடுவோர் மனக் கல்வறையை திறந்து பார்க்கா இனத்துவேச மனிதர்களுக்கு இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறோம் யாம் என கேடு உணர்த்து நிற்கவீர்களே! உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும் எனும் உணர்வோடு நாமும் நடக்கிறோம்!

- நிதுபன்



**Wedding Invitation Cards,
Birthday Invitation Cards,
Anniversary Invitation Cards,
மற்றும் சலவையை
Invitation Cards Design**
**மாநில இலாபகீர்த்தி
மற்றும் சுலபமாக
உருவாக்குவதற்கும்**
**Design மேஜ
பார்டுகளுக்கும்
உருவாக்குவதற்கும்**

Tel : 020 704 34319

**Restaurant,
Chicken Shop,**

Pizza, மற்றும்

உங்கள் கடைகளுக்கு

தேவையான முடிவுகள், மற்றும் சுலபமாக உருவாக்குவதற்கும்
Promotion Leaflet இக்காலை
குறைந்த விலையில் உங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் குறுகிய காலத்தில் **Design செய்து** பெற்றுக்கொள்ள அனுமதிகள்





ஒருதரமேனும் விழி மலருங்கள் என்று உருகுவோம்
புச்சொரிந்து அவர் பாதம் பூசிப்போம்



எமது மக்களின் ஆண்ம பலத்தின் முன் எதிரி தோல்வியடைகிறான்!

இது ஒரு தேவிய செயற்பாட்டாளின் பதிவு

இன்று தமிழ் மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்படும் சில தவறானகருத்துகளை, அதை புரிய பிரயத்தனப்படும் மக்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகவுள்ளது! கிட்டத்தட்ட கடந்த 25 வருடங்களாகவேதமிழர் ஒருங்கிணைப்புக்குழு எனும் அமைப்பு பல்வேறு நாடுகளிலும் உருவாக்கப்பட்டு தேச விடுதலைக்காக பணியாற்றி வருகின்றன. இவை போராட்ட வளர்ச்சியில் தேசியத்தலைவரின் வழிகாட்டில் காலப்போக்கில் அனைத்துலக செயலகத் தின் ஒருங்கிணைப்பில் பணியை தொடர்ந்தன. எனவே இவ்வமைப்புகள் இயல்பாகவே விடுதலைபோராட்டத்தில் பணி செய்ய விரும்பிய உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான தேசப் பற்றினர் தமிழர்களால் அவர்களது அரிப்பனிப்புகளுடன் தோற்றம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு விடுதலை நோக்கி பயனிப்பதை மக்கள் அறிவார்கள்.

எனவே தமிழ் மக்களை தேசியத்துடன் ஒருங்கிணைக்கும் பணி இவ்வமைப்புகளுக்கு முன் நென்போதும் இல்லாத அளவுத்தற்போது அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் கடந்த 2009 மே மாதத்தின் பின் வேறு சில விடயங்களும் புலம்பெயர்தேசங்களில் அரங்கேற்ற தொடர்கியுள்ளன. சிலர் திட்டமிட்டு மக்கள் பிரிந்துள்ளார்கள், பணியாளர்கள் பிரிந்துள்ளார்கள் எனக்களிக்கூறி மக்களை பிரிக்கும் கைங்கரியத்தை கச்சிதமாக செய்து வருகிறார்கள். இதில் முக்கியமாக முன்னர் தேசியத்துடன் பயணித்த ஊடகங்களும் ஒரு சில தனி நபர்களும் தற்போது நிலை மாறி இவ்வாறான கருத்துகளை நிட்டமிட்டு விடத்தது விட்டு மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர்.

35 வருடங்களாக விடுதலைபோராட்டம் நடத்திய மக்கள் இவற்றை எனிதில் புரிந்து கொள்வார்கள் என்பதில் ஜயமில்லை. எனினும் புலம் பெயந்த குழலில் இந்த அவசர வாழ்வைப்பில் சில மக்களுக்கு இவற்றை புரிவதில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. நான் மேற்கூறிய, மக்களிடமிருந்து போராளிகள் வாழ்வதை அமைத்தியாக இருக்க, எந்தனையோ பேர் பல நாடுகளில் பெயர்க்கிட்டு வருகின்றனர்.

வெது ஆண்டில் அடிவயுத்து வைப்பதை முன்னிட்டு Boilers parts & control விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



வெது ஆண்டில் அடிவயுத்து வைப்பதை முன்னிட்டு Boilers parts & control விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எல்லா விதமான Boiler உதிரிப்பாகவுக்கும் நியாயமான விலையில் இங்கே பெற்றுக் கொள்ளலாம்

FREE CONSULTATION

- எண்ட விழுமை Porcelain, Ceramic Tiles & Kitchen grante Worktop நுட்ச quality
- ஆகவும் நியாயமான விலையிலும் செய்து தெய்க்கும்.
- Underfloor Heating(Water & Electric)மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்
- மற முன்னால் நிறுவனங்களுடன் நோடி விரிவோகங்கள் உள்ளடியாக நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
- Radiator மிகவும் குறைக்கப்படுகிறது.

இவைகளில் எங்களுக்கு வேறு கிளைகள் விடப்படுத்துகிறது

162 Pinner Road, Harrow, Middlesex, HA1 4JJ

Tel: 020 8427 0553 Fax : 020 8427 0550

மனப்பான்மையின் காரணத்தினாலும் மேலும் சிலர் ஒருசில சக்திகளின் தூடுதல்களாலும் ஒதுங்கி சென்று தமது தளிப்பட்ட வழிக்கையை வாழ்கிறார்கள். எந்த ஒரு அமைப்பிலும் சுய நலம் கலந்தவர்களும், பதவி ஆசையள்ளவர் களும் போராட்டத்தில் புலிகள் தியாகம் செய்ய, வெற்றி வாகை குட, புகழின் உச்சிக்கு செல்ல இங்கு அதன் மூலம் தமக்கு செல்வாக்கு தேடிய ஒருசிலரும் இருப்பார்கள் என்பதும் உண்மையே. இப்போது அவ்வாறான சமூக அந்தஸ்து கிடைக்காததால் இவ்வாறான வர்கள் சிலர் ஒதுங்கியும் உள்ளார்கள்.

ஆனால் இது சாதாரண மனித இயல்பே! எனினும் காலப்போக்கில் புதியவர்கள், இவையை வர்கள் இணைந்து மேலும் பலம் சேர்த்து மக்களை தேசியத்துடன் ஒன்றிணைந்து முன் நோக்கி செல்ல வேண்டியதுவே காலத்தின் கட்டாயம். மக்கள் இதில் ஆஸ்வம் காட்டாததும் சோர்ந்து இருப்பதுவும் கூட நான் மக்கள் மீதும் குறிப்பாக இவையை வர்கள் மீதும் அன்போடும் அக்கறையோடும் முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டே.

ஆயினும் 2009 மே மாதத்தின் பின் வேறு சில விடயங்களும் புலம்பெயர்தேசங்களில் அரங்கேற்ற தொடர்கியுள்ளன. சிலர் திட்டமிட்டு மக்கள் பிரிந்துள்ளார்கள், பணியாளர்கள் பிரிந்துள்ளார்கள் எனக்களிக்கூறி மக்களை பிரிக்கும் கைங்கரியத்தை கச்சிதமாக செய்து வருகிறார்கள். இதில் முக்கியமாக முன்னர் தேசியத்துடன் பயணித்த ஊடகங்களும் ஒரு சில தனி நபர்களும் தற்போது நிலை மாறி இவ்வாறான கருத்துகளை நிட்டமிட்டு விடத்தது விட்டு மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர்.

35 வருடங்களாக விடுதலைபோராட்டம் நடத்திய மக்கள் இவற்றை எனிதில் புரிந்து கொள்வார்கள் என்பதில் ஜயமில்லை. எனினும் புலம் பெயந்த குழலில் இந்த அவசர வாழ்வைப்பில் சில மக்களுக்கு இவற்றை புரிவதில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. நான் மேற்கூறிய, மக்களிடமிருந்து போராளிகள் வாழ்வதை அமைத்தியாக இருக்க, எந்தனையோ பேர் பல நாடுகளில் பெயர்க்கிட்டு வருகின்றனர்.

கின்றன என பிரச்சாரம் செய்யப்படுவதன் பின் னைவிலை நாம் சற்று ஆராய வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல் புலம்பெயர் தேசங்களில் தலைவரால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்களை பாதுகாப்பாக செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூடத்துடன் கூட செய்தியை வெற்றியாளர்களில் பெருநான்மையான நோட் கடந்த 15 தொடக்கம் 25 ஆண்டுகளாக புலம் பெயர்ந்து வாழும் மக்களே!

நாட்டில் இருந்து தற்போது வந்தவர்கள் அல்ல, எனினும், இவ்வமைப்புகளும் ஏன் எந்த அமைப்புமே கொள்கையில் தவறியீழுத்தால் பணியாளர்களும் மக்களும் கூட கேள்வி எழப் பலாம்.

எனவே குழப்பங்கள் தெளிவடைய மக்கள் சிந்தித்து விடைகாண வேண்டிய முக்கிய கேள்விகள் சில உள்ளன. இதற்குரிய விடைகளை காணப்படுகின்ற கூக்களை பொறுப்பே! விழிப்பான மக்கள் கூட்டமே விடுதலையை வென்றெடுக்கும்! ‘விழிப்புத்தான் விடுதலை க்கு முதற்படி’ எனக்காக மற்றவர்கள் இதை செய்வதுவந்தாகும். ஏனெனில் ஒவ்வொருதமிழ நுக்கும் விடுதலைக்கான பொறுப்பு புணர்வு இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர்கள். மேலே சுற்றி தலை வரால் உருவாக்கப்பட்ட, இனவழிப்புப் போரில் சிதையாத கட்டமைப்பை ஒரு குழுவாக சிதையிக்க என்னுடோர் யார்?

இவர்கள் எத்தனை பேர்? இவர்களின் பின் புலம் என்ன? இவர்கள் எங்கிருந்து இயங்குகிற நார்கள்? இவர்களில் சிலர் எப்போது புலம் பெயர்ந்தார்கள்? இவர்கள் கூறும் பிரிவின் பெயர் என்ன? இவர்கள் கூறும் பிரிவுக்கு உரித்துடைய வயர்யார்? இவர்களுக்கு இப்பிரிவுகளின் பெயர் களை பாவிக்கும் அதிகாரம் யாரால் வழங்கப்பட்டது? திமீர் என இவர்களுக்கு புலம் பெயர் தேசத்தில் என்ன வேலை?

2009 இன் பின் தப்பிவந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் வந்தாடுகளில் அமைத்தியாக இருக்க, எந்தனையோ பேர் பல நாடுகளில் பெயர்க்கு மீண்டும் தோல்வியடைகின்றான்....!

நன்றி: அதிர்வு

விலை ஊருராயும் அலையாக்கிலர் மட்டும் எவ்விதம் இருக்கின்றன? எவ்விதம் இருக்கின்றன பக்கங்களாக நடமாட முடிகிறது?

நாட்டெந்தநாடுகளில் குழப்பங்கள் இருக்கின்றன? இவர்களோடு நிறகும், ஏற்கனவே இங்கிருந்தவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் என்ன? அவர்களின் பின்னணிகள்? 2009, 2010 ஆண்டுகளில் போராட்டத்துக்காக இவர்கள் என்ன செய்தார்கள்? இவர்களின் பின்னால் எத்தகைய சக்திகள் நிற்கின்றன?

மேற்கூறிய கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க முடியும். எனினும் விடை தேடும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். நான் விடையளிப்பது சனநாயகமல்ல. ஏனெனில் போராட்டத்தில் உங்களுக்கும் (மக்களுக்கும்) பொறுப்புள்ளது. குழப்பங்கள் ஏற்படும் சம காலங்களில் அதற்கான தெளிவுகள் தேடுவது கடினமாக இருக்கலாம். எல்லா உண்மைகளையும் புரிந்து கொள்ள காலம் எட



WISDOM.....

சாத்திரி (ஒரு பேப்பர்)

பாகம்-07

இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கும் போதே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜெயல்விதா ஆட்சியமைக்கப் போகிறார் என்பது மகிழ்ச்சியான செய்திதான் ஆனாலும் அவர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதும் கொஞ்சம் யோசிக்கவைக்கும் விடயம். ஏனெனில் கூட்டணி கட்சிகளின் அலோசனை இல்லாமல் அவர் தனியாகவே முழுக்களை எடுக்கலாம். காங்கிரஸ்தும் இன்னை

மலாம். அல்லது ஜெயலவிதாவை உள்ளே இழுப்பதற்கோ அடக்கி வைப்பதற்கோ அவரது பழையவும்குகுள் எதையாவது நோன்டலாம். அரசியலில் எதுவும் எந்த நேரமும் நடக்கும். ஆனாலும் வெள்ளவர்களிற்கு எனது வாழ்த்துக் களை மின்னஞ்சல்களில் அனுப்பிவைத்தேன். அதே நேரம் தேர்தல் பிரச்சாரம் தொடக்கிய காலங்களில் நான் முன்னர் குறிப்பிட்டது போலவே நி.மு.க.கூட்டணியா அதி.மு.க.கூட்டணியா வெல்லும் என்பது பெரும் குழப்பமாகவே இருந்தது. கருத்துக்கணிப்புக்கள் பெரும் பாலும் நி.மு.க.கூட்டணியேவருமென தெரிவித்திருந்தது. தி.மு.க விடம் முக்கியமாக ஊடக பலம் பண்பலம் இருந்தது. அதே நேரம் தேர்தல், கமிசன் தனது சட்டங்களை கடுமையாக கடைப்பிடித்திருந்தது பணம் கொடுத்தல் இலவச பொருட்கள் கொடுத்தல். இரவிரவாக பிரச்சாரம் செய்தல். கட்டவட்ட வைப்பது போஸ்ர் அடித்தல் தனை. சாராயக் கடைகளை பூட்டுதல் என்று பெரும் கெடுப்பிடிகளை மேற்கொண்டிருந்தனர். பொயிய வன்முறைகள் எதுவும் நடை பெறவில்லை.

இதுவும் தி.மு.கவின் தக்கிடுத்தனங்களை கட்டுப் படுத்தியிருந்தது ஆணால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தோற்றும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. காரணம் தமிழின உணர்வாளர்களின் பிரச்சாரங்கள் என்பதையும் தாண்டி தமிழ்நாடு காங்கிரஸ்காரரின் உட்புசல்லோட்டு அங்குபாகிரியங்கமாக நடந்தது. தங்களின்குள்ளேயே அடித்துக்கொண்டு சட்டையை கிழித்துக்கொண்டார்கள். பல இடங்களில் தங்கப்பாலுவின்

கொடும்பாவியை காங்கிரஸ் சாரே கொழுத்தினாக்கள். போஸ்ர் உண்ணா விரதம். கொடும்பாவி எனிப்பு வந்து மறியல் என காங்கிரஸிற்கு எதிராக காங்கிரஸ் காரரே போரா டிக்கொண்டிருந்தனர். காங்கிரஸிற்கு எதிரா பிரச் சாரம் செய்துகொண்டிருந்த ஒரு பொறியிலாளர் ராகீல் என்னை சுந்திக்கவ வந்தவிடத்தில் கொண்ண வசனம் அன்னே காங்கிரஸிற்கு எதி ராக நாக்கள் பொதும் ஓண்ணும் பண்ணத் தேவையில்லை அவங்களே அடிப்பட்டு தோத்து போபிடுவாங்கன்னேன் என்றார்..

அன்று சென்னையிலிருந்து பெங்களூர் புறப்பட வேண்டும். இருமிலில் ரிக்கற் கடுத்திருந்தேன் கஷ்மீரவிழியிலேயினால் தாலை நீங்கூ

கடன் சுமையால் உண்டு பாதிரிசீர்க்கால?

๒๕๖๒-๒๕๖๓ ๒๕๖๔-๒๕๖๕

- ▶ கடன்/Credit Cardக்கு மாதாந்தம் கட்டும் பணத்தை குறைக்க...
 - ▶ Bankruptcyலை தழுவ அல்லது தவிர்க்க.
 - ▶ வியாபாரத்தை பலப்படுத்த...
 - ▶ TAX,/VAT / PAYE போன்றவற்றில் தகுந்த ஒவேசங்களையிட விடு

தீவாச
ஞடிலாரமலைகளுக்கு
ஒன்றே
அமையுங்கள்

உங்களுக்கு
உதவி செய்யக்
காத்திருக்கிறோம்

 BARNET
020 8216 2520

CROYDON
020 8648 0050

CITY OF LONDON CAMBS
020 7 203 2555 01234 707 011

THE INSTITUTE
OF CHARTERED
ACCOUNTANTS

10

Chartered Accountants and
Business Recovery Professionals

- ▶ Accountancy / Audit
 - ▶ Tax Solutions
 - ▶ Company Formation
 - ▶ Confidential Tax Consultancy
 - ▶ Investigations / Tax Mitigation
 - ▶ Bankruptcy / IVA
 - ▶ Business Startup & Consultancy
 - ▶ Solicitors Rules Audit
 - ▶ Payroll / VAT / Book keeping



இலவச திருமண விளம்பர சேவை

வாழ்க்கைத் துறை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக ஒரு யூபி நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பி வையுங்கள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலும்.

பிரித்தானியா:

Tel: 020 7043 4315
Fax: 020 7043 4312

email: info@orumanam.com

கன்டா:

Tel: 647-724-4188
Fax: 416-438-7855



மணமகன் தேவை

- Age 30, 5'10", Applied asailam in Canada looking for a suitable bride, Ref no:3678
- Age 28, 5'9", uk,doing Msc, looking for a suitable bride Ref no:3681
- Age 25, 5'6", UK(Student visa), working part time in Kingston, looking for a suitable bride Ref no:3684
- Age 29, 5'5", British citizen, working as a sales assistance, looking for a suitable bride, Ref:3690
- Age 33, 5'11", Australian,working as a doctor consultant, looking for a suitable bride Ref:3692
- Age 30, 5'8", UK , Self employed, looking for a suitable bride, Ref: 3695
- Age 30, 5'5", UK PR ,working as a sales assistance, looking for a suitable bride, Ref no:3696
- Age 37, height 5'8" Canadian citizen graduate doing business in UK looking for a suitable bride Ref: 1409
- Age 40, height 5'9" British citizen Doctor divorced looking for a suitable bride Ref: 3647
- Age 35, height 5'8" British citizen divorced graduate working in a company looking for a suitable bride Ref: 3663
- Age 25, height 6'0" Australian citizen graduate working as a software Engineer looking for a suitable bride Ref: 3470
- Age 36, height 5'10" British citizen working looking for a suitable bride Ref: 3652
- Age 34, height 6'1" HSMR visa graduate working in a IT field looking for a suitable bride Ref: 3475
- Age 38, height 5'5" British citi-

- holder, looking for a suitable bride Ref: 1006
- Age 37 height 5'9" living in student visa in UK, looking for a suitable bride Ref: 3581
- Age 49 height 5'7" French citizen living in UK, looking for a suitable bride Ref: 3586
- Age 25, 5'7", British Citizen, graduate Looking for a suitable bride Ref 3540.
- Age 32, 6'0", British Citizen, Doctor looking for a suitable bride Ref 925.
- Age 29, 5'8", Workpermit visa, working as a Network administrator looking for a suitable bride Ref 3547.
- Age 44, 5'6", British Citizen, Engineer working as a Programme co-ordinator looking for a suitable bride Ref 3542.
- Age 25, 5'9", student visa, graduate working in IT field looking for a suitable bride Ref 3541.
- Age 33, 5' 7", UK, Graduate, Working in Service Industry, Looking for a suitable Bride, Ref 3512.
- Age 28, 5'6", HSMP visa, Accountant, Looking for a suitable Bride, Ref 3517
- Age 29, 5'8", Uganda(Workpermit visa), Engineer, Looking for a suitable Bride, Ref 3526
- Age 30, 5'5", British Citizen, Graduate, Working in IT Company, Looking for a suitable Bride, Ref 3531
- Age 29, 5' 7", UK(Work permit visa), Engineer, Looking for a suitable Bride, Ref 3534.
- Age 31, 6'2", British Citizen, PhD in Chemistry, working as a research scientist, Looking for a suitable Bride, Ref 3536.
- Age 25, 5'6", Australia, Graduate, working as a software Engineer for government, Ref 3470.
- Age 27, 5'1", graduate living in sri lanka looking for a suitable Groom, Ref 3557.
- Age 24, 5'4", UK(Student visa), looking for a suitable groom, Ref no:3687
- Age 34, 5'4", British Citizen, Doctor looking for a suitable Groom, Ref no:3694
- Age 37, height 5'5" Student visa, working as a part time looking for a suitable groom Ref: 3667
- Age 32, height 5'4" Sweden citizen divorced looking for a suitable groom Ref: 3653
- Age 27, height 5'6", Canadian citizen, student looking for a suitable groom Ref no 3674
- Age 30, height 5'5", Graduate Teacher in sri lanka looking for a suitable groom Ref no 3660
- Age 23, height 5'8" British citizen, graduate working in a company looking for a suitable groom Ref: 3635
- Age 27, height 5'4" British citizen, a student looking for a suitable groom Ref: 3628
- Age 29, height 5'2" Student visa looking for a suitable groom Ref: 3631
- Age 28, height 5'7" British citizen graduate looking for a suitable groom Ref: 3637
- Age 32 height 5'9" British citizen working as a supermarket, looking for a suitable bride Ref: 3574
- Age 34 height 5'11" doctor UK PR
- Doctor ,looking for a suitable groom Ref:3627
- Age 22 height 5'5" British citizen, graduate looking for a suitable groom Ref: 3575
- Age 40 height 5'5" working as a Teacher in Srilanka, graduate looking for a suitable groom Ref: 3568
- Age 26 height 5'0" living in UK in a student visa, graduate looking for a suitable groom Ref: 3585
- Age 27 height 5'4" in Srilanka graduate, looking for a suitable groom Ref: 3587
- Age 31 height 5'1" in Srilanka a music teacher looking for a suitable groom Ref: 3588
- Age 28 height 4'9" in Srilanka a graduate looking for a suitable groom Ref: 3590
- Age 42 height 5'2" in Srilanka working as a Teacher , graduate looking for a suitable groom Ref: 2622
- Age 26, 5' 3", British citizen, Accountant Looking for a suitable Groom, Ref 3539.
- Age 29, 5' 7", British citizen working in medical sector Looking for a suitable Groom, Ref 722.
- Age 32, 5' 4", German citizen living in uk working as an Architect in IT Looking for a suitable Groom, Ref 3227.
- Age 28, 4' 8", student visa looking for a suitable Groom, Ref 3553.
- Age 28, 5' 4", British citizen working as a Architect looking for a suitable Groom, Ref 3245.
- Age 27, 5' 1", graduate living in sri lanka looking for a suitable Groom, Ref 3558.
- Age 32, 5' 1", working as a trainee in medical sector living in sri lanka looking for a suitable Groom, Ref 3557.
- Age 27, 5' 1", British citizen Doctor divorced looking for a suitable Groom, Ref 3556.
- Age 30, 5' 2", British Citizen, Doctor, Looking for a suitable Groom, Ref 3519.
- Age 28, 5' 2", British Citizen, Doctor, Looking for a suitable Groom, Ref 3535.
- Age 28, 5' 3", British Citizen, Engineer, Looking for a suitable Groom, Ref 3520.
- Age 29, 5' 2", British Citizen, Doctor, Looking for a suitable Groom, Ref 3514.
- Age 34, 5' 6", Sri Lanka, Accountant, Looking for a suitable Groom, Ref 3515.
- Age 31, 5' 6", India, Graduate, working in HR, Looking for a suitable Groom, Ref 3510.
- Age 33, 5' 5", British Citizen, Graduate, working as a teacher, Looking for a suitable Groom, Ref 3509.
- Age 29, 5' 5", UK PR, Engineer, Looking for a suitable Groom, Ref 3525.
- Age 32, 5' 3", Sri Lanka, Doctor, Looking for a suitable groom, Ref 3299.



கல்வரையில் விளக்கேற்றிப் பணிகளின்றோம்...

உமது கனவுகளை எமதாக்கித் தொடருவோம்



ஸழப்போராட்டத்தில் யண்புவிகள்...

'பெயரிடப்பாத நட்சத்திரங்கள்' ஸழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் கவிதை நூல் வெளியிட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டு ரையின் சூருக்கத்தை இங்கு வெளியிடுகிறோம் இதன் முழுமையான புதிவினை கீற்று இணையதாத்தில் படிக்கலாம்.

இந்தப் புத்தகம் என்கைக்கு கிட்டும் முன்னர் ஸழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மானிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அனுகப்படும் இன்றையகுழுவில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளி வந்திருப்பது எவ்வாறு அனுகப்படும் என்ற சந்தேகமே எனது யோசனைக்குக் காரணம். இன்றைய தினம், நவம்பர் 13 இந்திர்வூப் நடைபெறுவது கூட ஒரு என்மையாகவே அப்படியா பெண் போராளிகள் தீவிர புலி ஆதரவாளர்களால் போராளிகள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் போன்று சித்தரிக்கப்பட்டு கூறப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் புலி எதிர்ப்பாளர்களால் அவர்கள் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்தனர் என்றும், பெண்களும், குழந்தைகளும் அவர்களது மரபான இயல்புகள் அழிக்கப்பட்டு வந்தனர் என்றுமே கூறப்பட்டு வருகின்றது, ஆனால் உண்மையாகவே அப்படியா பெண் போராளிகள் இருந்தனர்?

இந்தப் பெண்கள் போரில் தமிழை ஈடுபடுத்திக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் ரெரான்றோ ஸ்ரார் பத்திரிகையில் வெளியான Rick Salutin என்பவர் எழுதிய as the tomb of unknown soldier(1) என்கிற பத்தி இவ்வாறு கூறுகின்றது. இரண்டு நாட்களின் முன்னர் கன்டாவில் 'நினைவு நினம்' (remembrance day) கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் ரெரான்றோ ஸ்ரார் பத்திரிகையில் வெளியான Rick Salutin என்பவர் எழுதிய as the tomb of unknown soldier(1) என்கிற பத்தி இவ்வாறு கூறுகின்றது.

'நினைவு தினங்கள் என்பவை நினைவு கூறுவதற்காகமாத்திரமே. அவைவேறேதற்காகவும் அல்ல. மல்வன் கல்லூரியில் இருந்த நூபகார்த்த பொருட்கள் தாக்கப்பட்டவை போன்ற செயல்கள் குழப்பகரமானவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும். முதலாம் உலகபோரின் முடிவிற்குப் பின்னர் நினைவுதினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்தப் போரை விமர்சித்த போருக்கு எதிரான கவிஞர்கள் காரசாரமாக எழுதியிருக்கின்றனர். ஆனால் இன்றைய தினம் இறுப்புகளைப் பற்றிய தினம். போரைப் பற்றிதல்ல. இவ்வகள் அப்பாவிகள், இவர்களைப் போருக்கு அனுப்பியவர்கள் அப்பாவிகளில்லாமல் இருக்கலாம். இந்த நாள் இவர்களுக்குரியது.'

இந்த மனதிலையுடன் நாம் போராளிகளைப் பார்க்கவேண்டும். இங்கே நான் போராளிகள் என்று கூறுகின்றபோது விடுதலைப் புலிகளை

தனும், சினேக பாவத்து-னும், வயதை மீறிய மன முதிர்ச்சியுடனும் அதே நேரம் இயல்பான கூச்ச கூபாவத்து-னும் இருந்தனர் என்று அறிய முடியும், அதே அபிப்பிராயத்தை இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கவிதைகளும் உறுதி செய்கின்றன.

பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்தத் தொகுப்பை ஈவுவிடுதலைப் பற்றிய அக்கறையை முன்வைத்து நான் பார்க்கின்ற பார்வைகளும், பெண்ணிய வாசிப்பொன்றை மேற்கொள்ளுகின்ற ஒருவருக்கும் முரண்படுகின்ற புளிகள் இருக்கலாம். ஆயினும், வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோப்பாடுகளையோ அல்லது இந்தியாவின் பாலங்கள் திரைப்படப்பானி பெண்ணியத்தையோ முன்வையாமல் எமது இன், மத, தேசிய, பண்பாட்டு, நலை, முறை, மானுடியில் சார்ந்த பெண்ணிய நோக்கில் இந்தப் பிரதிவை அனுகுவதே சரியான தாயிருக்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்று இணையத்தாங்களில் தேடிப்பாருக்கள், குறிப்பாக ஆங்கிலத்தில். தமிழின் விடுதலைப் போராட்டத்துக்கெதிரான கருத்துக்களே அதிகம் குவிந்து கிடக்கின்றன. என் இது விடுதலைப் போராட்டமேல்ல என்றும் கூட இன்று சொல்லப்படுகின்றது. அறிவசிவிகள் என்ற பெயரில் ஈழப் போரில் தமிழர் தரப்புக்கெதிராக செய்யப்பட்ட பரப்புரைகளை இணையவெளி எங்கும் குவிந்திருக்கக் காணலாம். குறைந்த பட்சம் இந்த திட்டமறையில் செய்யப்படும் பரப்புரைகளை கருத்தில் சீதியாக நாம் எதிர்கொள்ள முடியாதா? இங்கே நான் தெளிவாக ஒன்றைக் குறிப்பிடவிரும்புகின்றேன்.

தமிழர் விடுதலை என்று பேசியவுடனேயே நான்புலிகளை நியாயப்படுத்துகின்றேன் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளாதிர்கள். புளிகள் மது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. அவை பெரிதுமிகுந்து விடுதலையையும், உணர்வும் கூடுதல்லை என்றும் சொல்ல படுகின்ற வாதம் அபத்தமானது என்பதையும் கூறிக்கொள்ளுகின்றேன்.

தமிழர் விடுதலை என்று பேசியவுடனேயே நான்புலிகளை நியாயப்படுத்துகின்றேன் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளாதிர்கள். புளிகள் மது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. அவை சொல்ல படுகின்ற வாதம் அபத்தமானது என்பதையும் கூறிக்கொள்ளுகின்றேன்.

சிலமாதங்களிற்குப் பிறக்காமல் நான் இலாப்கை சென்றிருந்தபோது அங்கே தமிழப் பெண்கள் பாலியும் தொழிலில் ஈடுபடுவதை தெரிந்து கொண்டேன். கற்பென்றும், புளிதமென்றும் கட்டியெழுப்பிய கற்பவைகளிலேயே குறிப்பு கூறும் கூறுப்பாரி வைக்கும்.

இவ்வகை பாதிக்கப்பட்ட பெண்கள் இயல்பு வாழ்க்கைக்கு, மாற நாம் என்ன செய்யலாம் என்று பேசுவதே நேர்மையான செயல். இங்கி ருந்து பெண்ணியம், பெண் விடுதலை, மாற்றுக்கருத்து, புதிய அரசியல் என்று பேசிக் கொண்டு. குறிப்பு கூறுதலையையும், உணர்வும் கூடுதல்லை என்றும் சொல்ல படுகின்ற வாதம் அபத்தமானது என்பதையும் கூறிக்கொள்ளுகின்றேன்.

போலே சுதந்திரமாக விற்பதற்கான உரிமையும் இருந்தது.

அன்மையில் குழந்தைப் போராளிகள் பற்றி தொடர்ச்சியாக சிலபுத்தகங்களை வாசித்தேன். அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு முக்கிய விடையும், சிப்ராலியோன், கோங்கோ, கம்போடியா என்று குழந்தைப் போராளிகள் போரில் ஈடுபடுத்தப்பட்ட நாடுகளில் எல்லாம் பெண்கள் பாலியல் அடிமைகளாகப்பான்படுத்தப்பட்டதாகவும், பாலியல் கரண்டல்களுக்குள்ளானதாகவும், அதே நேரம் புளிகள் இயக்கக்கூடில் பெண்கள் எந்தவிதமான பாலியல் துஷ்பிரியோகங்களுக்குள்ளாகப்படவில்லை என்றும், எல்லா விதங்களிலும் ஆண்களுக்கு சமமாகவே மதிக்கப்பட்டார்கள் என்றும், ஆண்கள் ஈடுபட்டிருந்த அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சுப்பிடப்பட்டிருந்தனர். இதே நேரத்தில் Margaret Trawickன் Enugu பிரைல் கூறுகிறார்

'நான் ஆங்கே இருந்த காலங்களில் போராளிகளின் நிலையத்திரும்பங்கள் நடைபெற்றன. நான் கேள்விப்பட்டவை எல்லாம் ஆண் போராளிகளுக்கும் சாதாரண பெண்களுக்குமான வையாகவே இருந்தன. இதே போல சாதாரண ஆண்கள் போராளிப் பெண்களை திரும்பும் செய்யும் அரிவுகளை இருந்தன.

போரின் பின்னால், குறிப்பாக போரில் விடுதலைப் புளிகள் ராணுவர்தியில் தோற்கடிக்கப்பட்டின்னர் பெண் போராளிகள் அடைந்திருக்கின்ற கையறு நிலை பேசப்பட-வேண்டியதே. அதே நேரம், போரின் பின்னரான பெண் போராளிகளின் நிலையச்சுடிக்காட்டி, புளிகள் பெண்களின் விடுதலையையும், உள்ளொளியை உணர்வும் கற்றுத்துறவில்லை என்றும் சொல்ல படுகின்ற வாதம் அபத்தமானது என்பதையும் கூறிக்கொள்ளுகின்றேன்.

சிலமாதங்களிற்குப் பிறக்காமல் நான் இலாப்கை சென்றிருந்தபோது அங்கே தமிழப் பெண்கள் பாலியும் தொழிலில் ஈடுபடுவதை தெரிந்து கொண்டேன். கற்பென்றும், புளிதமென்றும் கட்டியெழுப்பிய கற்பவைகளிலேயே குறிப்பு கூறுப்பாரி வைக்கும்.

இவ்வகை பாதிக்கப்பட்ட பெண்கள் இயல்பு வாழ்க்கைக்கு, மாற நாம் என்ன செய்யலாம் என்று பேசுவதே நேர்மையான செயல். இங்கி ருந்து பெண்ணியம், பெண் விடுதலை, மாற்றுக்கருத்து, புதிய அரசியல் என்று பேசிக் கொண்டு. குறிப்பு கூறுதலையையும், உணர்வும் கூடுதல்லை என்றும் சொல்ல படுகின்ற வாதம் அபத்தமானது என்பதையும் கூறிக்கொள்ளுகின்றேன்.


அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

-அருண்மொழிவர்மன் [நன்றி: கீற்று]

</

மாண்புமான் 27

நவம்பர்



ஓரு வீணை

Prime Citizenship Test முதன்மை குடியிருமை பெறும் பரிசீசகள்



Our services:

- ESOL with citizenship
- Point Base Test
- Spouse Visa Test
- Multilingual Staff

You Pay Only Once, We Train You until
You Pass, Certificate with 20 Days

ஒத்துப்பாடு விடும் விலை
வேலையின் அடிப்படை
ஏனை விடும் விலை விடும்
ஏனை விடும் விலை.

ஒத்துப்பாடு விடும் விலை
வேலையின் அடிப்படை
ஏனை விடும் விலை.

£ 190.00 மட்டும்
(பிரைசு விலை விடும்)

நீங்கள் சிற்றியலையும் வரை உங்களைப் பயிற்றுவோம் - மேலதிக் கடமை கிடைக்க

Tel: 020 8150 9953 | Mob: 075 3893 3261 www.primecitizenshiptest.co.uk

ஒத்துப்பாடு
10.00
பிரைசு
ESOL
வேலையின்
விலை.

North London Branch

104 Millennium Business Centre Humber
Road, Staple Corner, NW2 6DW

Prime citizenship Test
unit 28, Unix House, Abbey Road, Park Royal,
London, NW10 7TR

Head Office

14 Lombard Business Park,
2 Purley Way, Croydon
CR0 3JP.

ஒத்துப்பாடு 10.00 மட்டும்
ESOL வேலையின் விலை.

MATHS & ENGLISH AFTER SCHOOL
STUDY PROGRAMMES AGED 4 -16 YEARS

**Give your child
the Learna Advantage.** **Today.**

Maths & English Classes for 4-16 years
Challenging individualised learning path
Focus on Problem Solving, Reading and writing
Improve child's self-confidence and concentration skills
Thousands of computer activities & Printed worksheets
Monthly progress tests and instant reports



• Individualised • Interactive • Inspiring

Let your child have the **Learna** experience
Call us or visit us on the web www.learna.co.uk



0845 094 0061

Learna Education Centre, 5 - 6 The Broadway, Sutton, Surrey SM1 4BU



168, Manor farm Road, Wembley, Middlesex, HA0 1DD, UK

MOB: 07951854057(KUMAR) TEL: 02033710046 EMAIL: ukcool247@yahoo.co.uk

UK COOL & SHOP FITTING LTD

REFRIGERATION

Air Condition
Fridge
Freezer
Cold Room (New & Used)
Repairing & Installation

SHOP FITTING

Shelving
Flooring
Ceiling
Lighting & Wiring
Counter
CCTV Cameras
Shop Front & Shutter

BUILDING WORK

Roofing
Extension

MOVING & DEVILERY

7 Days 24 HRS services & Repair

URGENT REPAIR?
CALL: 07951854057

1 YEAR PARTS &
LABOUR WARRANTY

PROPERTIES TO LET !

1, 2, 3, 4, 5 படுக்கையறைகள் கொண்ட வசதியான வீடுகள்
வாடகைக்கு உள்ளன.

• Norbury

• Croydon

• Brixton

• Streatham

• Thornton

Heath

• Balham

• Fosting

• Clapham

• Mitcham

UNIVERSAL
ESTATES

தமிழில் உணர்யாட அமையுங்கள்

Call : 0208 764 6444 www.universal-estates.co.uk
1526, London Road, Norbury, SW16 4EU

KALVIKOODAM TUITION CENTRE

வணக்கம் வார் திங்களைத் தழுவுக்கு ஓர் கிளிமிள்டு....

தமிழ்மொழியை கறக ஓர் சிறந்த இடத்தினை
தேடுக்கொண்டிருக்கும் உங்களுக்காக ஓர் கல்விக்கூடம்
தமிழ்மொழி மட்டுமின்றி கவிதம், மூலிகை, வினாஞ்சலம்
பொன்ற இன்ஜம் பல பாடங்களை ஒரே இடம்.

கல்விக்கூடம்

edexcel
advancing learning, changing lives

IGCSE வழங்கின உதவையை
நோக்கினால், மின் பொதுத்தினால், சூரிய விஷயத்தைப் பற்றி

பொது நூற்று மூலம்
10,00 மூலம் – மின் 05,00 மூலம் மூலம்

தொடர்புகளுக்கு –
020 8090 3366


07738 056 950
www.kalvikoodam.co.uk

Harrow Branch
167, Imperial Drive
Harrow, HA2 7HD

Wembley Branch
2428, Leyton Road,
Wembley, HA9 7EX

Edgware Branch
2, Turner Road,
Edgware HA8 8TU

BOMBAY DREAMS
VENUE



வெள்ளைக்கால் போன்ற எல்லா வரும், சுதா உலை வெள்ளைப்
வெள்ளை வெள்ளை வெள்ளை வெள்ளை வெள்ளை வெள்ளை வெள்ளை!!

Where Dreams Come True...

A VENUE THAT HAS THE ESSENCE OF PERFECTION

Wedding, Banqueting, Mehndi, Dheena Nights, Gief, Sangeet Celebrations • Indian, Punjabi, Pakistani, Gujarati, Jain
South Indian, Middle Eastern and Continental cuisines available • Centrally located, easy connection to Wembley
Tailor-made packages to suit budgets • Capacity 100-750 split floor level and segregated if required • In-House decor
& themes with entertainment and music • Licensed to 500+ • Outdoor Catering Service • Available 24 hours a day
Minibus or coaches service available



Bombay Dreams • London Road • Wembley • Middlesex • HA9 7HO
Tel: 020 8902 5555 • www.bombaydreamsinfo.com

Southall Travel

Redefining Travel

Why travel with Southall Travel?

- ✓ Great value flights to Sri Lanka
- ✓ Number One Travel Agent to India, *with over 20 years experience*
- ✓ Open 24 hours a day, seven days a week.
Call us anytime
- ✓ Price guarantee *will not be beaten on price*
- ✓ Specialists for worldwide flights and holidays with any airline, anywhere, anytime
- ✓ Fast and reliable service
- ✓ Multilingual staff *offering impartial advice*
- ✓ Trusted household brand *for total peace of mind*

Call Centre
open 24 hours

0844 855 8017

Think Travel, Think Southall Travel

www.southalltravel.co.uk



ABTA
80626



என் சுவத்தோல் டிராவல் ஒரு பிரயாணம் செய்ய வேண்டும்?

- ✓ சிறிலங்கா செல்லவிருக்கும் பயணிகளே நீங்கள் கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதியாக சொகுசாகவும், மனநிம்மதியாகவும் பிரயாணம் செய்லாம்.
- ✓ 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவமுள்ள இந்தியாவிற்கான முதல்மைவாய்ந்த பிரயாணமுகவர்.
- ✓ வாரத்தில் 7 நாட்களும் 24மணிநேரம் சேவை, எந்தேரமும் தொடர்பு கொள்ளலாம்.
- ✓ விலைகளுக்கு உத்தரவாதும். விலையில் எங்களை ஒந்துவரும் வேல்ல முடியாது.
- ✓ உலக விழான விடுமுறைப் பயணங்களையும் எங்கேயும் எப்போதும் எந்தேரத்திலும் எந்த விழாவத்திலும் மேற்கொள்ள பிரசித்திபெற்ற நிறுவனம்.
- ✓ நம்பிக்கையான துரித சேவை
- ✓ பலமொழிகளிலும் தேசியிபெற்ற ஊழியர்கள், பாரபட்சமற்ற சேவை செய்யக் காத்திருக்கிறார்கள்.
- ✓ நிறைந்த நிம்மதிப்படன் பயணம் செய்ய நம்பிக்கையான எல்லோருக்கும் தெரிந்த ஓர் நிறுவனம்